



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,512 — FRIDAY, MARCH 27, 1953

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	559	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North-Western Province	—
		North-Central Province	—
		Province of Uva	—
		Province of Sabaragamuwa	—
Land Sales by the Government Agents :—		Land Acquisition Notices	568
Western Province	—	Notices under the Land Development Ordinance	573
Central Province	—	Land Redemption Notices	573
Southern Province	—	Land Resumption Notices	—
Northern Province	—	Miscellaneous Land Notices	578
Eastern Province	—	Lands under Peasant Proprietor Scheme	—
North-Western Province	—		
North-Central Province	—		
Province of Uva	—		
Province of Sabaragamuwa	—		

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c.

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE Settlement Order No. 1,108 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,769 of July 25, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the Village of Bolpanawa in the Magul Medagandahaye Korale East of the Wannu Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 21, 25, 26, 29, 30, 31, 32, 33, 34, 35, 37, 38, 39 and 40 in Village Plan No. 3,062 (vide Settlement Notice No. 2,344) :

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance :

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this second day of January, 1953.

CHARLES ABEYASEKERA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
1	—	146 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	51 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	1 3 6	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 3 20	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	83 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
9	41	1 1 31	S 25,568	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Aratchilage Kawrala of Alutgama	—	Kurunegala E	223	3
9	42	0 2 22	S 25,569	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Pinhamige Punchihamy of Alutgama	—	Kurunegala E	223	4
9	43	0 1 22	S 25,570	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Herathamige Ranhamy and (2) Rasnayaka Mudiyansele Sellappuge Dingiri Menika, both of Alutgama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	223	5

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
9	44	1 2 23	S 25,571	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Wannihamige Menikrala of Alutgama	—	Kurunegala E	223	6
9	45	0 2 10	—	5 (1)	The Crown	—	—	—	—
9	46	1 2 23	S 25,572	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Wannihamige Kurimenika of Alutgama	—	Kurunegala E	223	7
9	47	1 3 2	—	5 (1)	The Crown	—	—	—	—
9	48	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
9	49	2 0 11	S 25,701	5 (4) (c)	Bohingamu Mudiyansele Ukkubandage Tikirihamy of Alutgama	—	Kurunegala E	223	8
9	51	1 2 20	S 25,573	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Wannihamige Kiribanda of Alutgama	—	Kurunegala E	223	9
9	52	1 2 23	S 25,574	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Wannihamige Ukkuhamy of Ralapanawa	—	Kurunegala E	223	10
9	53	0 2 15	S 25,575	5 (4) (c)	(1) Adikarimudiyansele Kirihamy Hitapuvidanage Heratbanda, and (2) Rasnayaka Mudiyansele Wannihamige Tikirihamy, both of Alutgama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	223	11
9	54	0 2 3	S 25,576	5 (4) (c)	Adikarimudiyansele Kirihamy Hitapuvidanage Mudiyanse of Alutgama	—	Kurunegala E	223	12
9	55	0 0 26	S 25,577	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Tikiralage Panchirala, (2) Rasnayaka Mudiyansele Tikiralage Mudiyanse, both of Alutgama, (3) Rasnayaka Mudiyansele Tikiralage Ran Menika of Timbiriya, and (4) Rasnayaka Mudiyansele Tikiralage Panchihamy of Diyagama	Settled in undivided shares of one-fourth each	Kurunegala E	223	13
9	56	0 1 20	S 25,578	5 (4) (c)	Hitihamillage Herathamige Panchi Banda of Bolpanawa	—	Kurunegala E	223	14
9	57	48 3 0	—	5 (1)	The Crown	—	—	—	—
9	58	1 0 21	S 25,579	5 (4) (c)	Jayasingha Mudiyansele Mudalihamy Hitapu Aratchila of Kelegama	—	Kurunegala E	223	15
10	—	36 3 16	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0 2 18	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	2 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
13	59	0 1 2	S 25,580	5 (4) (c)	Sellanaidege Panchi Naide of Bolpanawa	—	Kurunegala E	223	16
13	60	0 1 1	S 25,581	5 (4) (c)	Sellanaidege Rannaide of Bolpanawa	—	Kurunegala E	223	17
13	61	0 1 2	S 25,582	5 (4) (c)	Kirinaidege Kalu Nachchire of Bolpanawa	—	Kurunegala E	223	18
13	62	2 0 25	S 25,583	5 (4) (c)	Hitihamillage Bandage Herathamige of Bolpanawa	—	Kurunegala E	223	19
13	63	0 1 0	S 25,585	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Sellapuge Banda of Alutgama	—	Kurunegala E	223	20
13	64	0 0 29	S 25,612	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Appuhamige Gunarathamy, (2) Rasnayaka Mudiyansele Appuhamige Kapurumenika, (3) Rasnayaka Mudiyansele Appuhamige Kaluhamy and (4) Rasnayaka Mudiyansele Appuhamige Wannihamy, all of Alutgama	Settled in undivided shares of one-fourth each	Kurunegala E	223	21
13	65	0 0 20	S 25,697	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Vidanage Dingirimenika of Alutgama	—	Kurunegala E	223	22
13	66	0 0 31	S 25,698	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Panchiralage Kapurubanda, (2) Rasnayaka Mudiyansele Panchiralage Pinhamy, (3) Rasnayaka Mudiyansele Panchiralage Wannihamy and (4) Rasnayaka Mudiyansele Panchiralage Mudiyanse, all of Alutgama	Settled in undivided shares of one-fourth each	Kurunegala E	223	23
13	67	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
13	68	0 1 11	S 25,699	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Herathamige Panchirala of Alutgama	—	Kurunegala E	223	24
13	69	0 1 11	S 25,700	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Kalubandage Panchibanda of Alutgama	—	Kurunegala E	223	25
13	70	0 3 1	S 25,584	5 (4) (c)	Hitihamillage Bandage Herathamige of Bolpanawa	—	Kurunegala E	223	26
13	71	24 2 26	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	1 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 1 5	S 25,611	5 (4) (c)	(1) Jiwannaidege Ran Naide, (2) Jiwannaidege Kiri Naide, both of Bolpanawa, and (3) Jiwannaidege Kiri Nachchire of Anamaduwa	Settled in undivided shares of one-third each	Kurunegala E	223	27
21	—	18 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	0 3 14	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
26	—	0 1 16	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
29	—	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
30	—	0 2 10	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
32	76	0 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
32	77	0 0 16	S 25,701	5 (4) (c)	Bohingamu Mudiyanse- bandage Tikirihamy of Alut- gama	—	Kurunegala E	223	8
32	78	2 0 25	S 25,702	5 (4) (c)	Bohingamu Mudiyanse- bandage Menikrala of Alutgama	—	Kurunegala E	223	28
32	79	2 0 28	S 25,856	5 (4) (c)	Bohingamu Mudiyanse- bandage Ranmenika of Kobei- gane	—	Kurunegala E	223	29
32	80	0 2 6	S 25,857	5 (4) (c)	Adikari Mudiyanse- lage Kirihamy Hitapuvidanege Wannihamy of Kobeigane	—	Kurunegala E	223	30
32	81	0 2 7	S 25,858	5 (4) (c)	(1) Adikari Mudiyanse- lage Appu- hamy (2) Adikari Mudiyanse- lage Punchibanda and (3) Adikari Mu- diyanse- lage Ausadahamy, all of Kobeigane	Settled in undivided shares of one-third each	Kurunegala E	223	31
32	82	0 0 26	S 25,859	5 (4) (c)	(1) Bohingamu Mudiyanse- lage Bandage Sirimalhamy, (2) Bohin- gamu Mudiyanse- lage Bandage Herathamy (3) Bohingamu Mu- diyanse- lage Bandage Mudiyanse, (4) Bohingamu Mudiyanse- lage Bandage Mutumenika, (5) Bohingamu Mudiyanse- lage Bandage Ran- etana, (6) Bohingamu Mudiyan- se- lage Bandage Punchirala, (7) Bohingamu Mudiyanse- lage Bandage Kombihamy and (8) Bohingamu Mudiyanse- lage Bandage Menik- hamy, all of Gallegoda	Settled in undivided shares of one-eighth each	Kurunegala E	223	32
32	83	1 0 1	S 25,860	5 (4) (c)	Mannaperuma Mudiyanse- lage Banda of Karihat- tikulama	—	Kurunegala E	223	33
32	84	0 3 37	S 25,861	5 (4) (c)	Bohingamu Mudiyanse- lage Appu- hamige Dingiri Banda of Gallegoda	—	Kurunegala E	223	34
32	85	60 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
32	86	0 1 38	S 25,862	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- lage Kapuruhamy of Alut- gama	—	Kurunegala E	223	35
32	87	3 2 39	S 25,813	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- lage Kapu- ruhamige Kaluhamy of Alut- gama	—	Kurunegala E	223	36
32	88	0 3 30	S 25,863	5 (4) (c)	Dissanayaka Mudiyanse- lage Mudalihamige Menikrala of Gal- lewa in Karambepattu Korale, Demala Hatpattu	—	Kurunegala E	223	37
32	89	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
32	90	0 0 37	S 25,864	5 (4) (c)	Dissanayaka Mudiyanse- lage Ausadahamige Dingiri Menika of Gallewa in Karambepattu Korale, Demala Hatpattu	—	Kurunegala E	223	38
33	—	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
35	91	0 0 20	S 25,865	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- lage Ranmenika of Alutgama	—	Kurunegala E	223	39
35	92	0 0 22	S 25,866	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- lage Wannihamige Ukkuhamy of Karihatikulama	—	Kurunegala E	223	40
35	93	0 3 3	—	5 (1)	The Crown	—	—	—	—
35	94	0 2 5	S 25,867	5 (4) (c)	(1) Dissanayaka Mudiyanse- lage Mudalihamige Dingiribanda of Kotalakemiyawa, and (2) Dissanayaka Mudiyanse- lage Mudalihamige Ranhamy of Talakolawewa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	223	41
35	95	0 2 2	S 25,868	5 (4) (c)	(1) Tennakoon Mudiyanse- lage Kiribanda Vidanage Mudiyanse, (2) Tennakoon Mudiyanse- lage Kiribanda Vidanage Tikiri- hamy, (3) Tennakoon Mudiyan- se- lage Kiribanda Vidanage Punchihamy, (4) Tennakoon Mudiyanse- lage Kiribanda Vidanage Kiri Menika, all of Kotalakemiyawa, and (5) Tennakoon Mudiyanse- lage Kiribanda Vidanage Ran Menika of Kirimetiwala	Settled in undivided shares of one-fifth each	Kurunegala E	223	42
35	96	0 1 11	S 25,869	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- lage Mudiyanse, Village Headman of Alutgama	—	Kurunegala E	223	43
35	97	0 0 28	S 25,870	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyanse- lage Wannihamige Menikhamy, and (2) Rasnayaka Mudiyanse- lage Sirimalhamige Kiribandietana, both of Alutgama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	223	44
35	98	0 0 21	S 25,871	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- lage Kaw- ralage Herathamy of Alutgama	—	Kurunegala E	223	45
35	99	0 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
35	100	0 0 25	S 25,872	5 (4) (c)	(1) Wanninayaka Mudiyansele Dingiribandage Ranbanda, (2) Wanninayaka Mudiyansele Dingiribandage Gunarathamy, (3) Wanninayaka Mudiyansele Dingiribandage Heen Aamma, and (4) Wanninayaka Mudiyansele Dingiribandage Ranmenika, all of Timbiriya	Settled in undivided shares of one-fourth each	Kurunegala E	223	46
35	101	0 0 18	S 25,873	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Kawralage Bandietana of Alutgama	—	Kurunegala E	223	47
35	102	0 0 22	S 25,874	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Mudalihamige Wannihamige Kirimenika of Alutgama	—	Kurunegala E	223	48
37	—	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
38	103	0 1 11	S 25,875	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Herathamy Vidanege Banda of Alutgama	—	Kurunegala E	223	49
38	104	0 1 2	S 25,876	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Herathamy Vidanege Kaluhamy of Alutgama	Subject to the life interest of Dassanayaka Mudiyansele Ukkuhamy of Alutgama	Kurunegala E	223	50
38	105	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
38	106	0 1 15	S 25,877	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Appuhamige Tikiri Banda, and (2) Rasnayaka Mudiyansele Herathamy Vidanege Menikhamy, both of Alutgama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	223	51
38	107	0 3 32	S 25,878	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Herathamy Vidanege Tikirihamy, (2) Rasnayaka Mudiyansele Herathamy Vidanege Wannihamy, and (3) Bohingamu Mudiyansele Herathamige Tikiri Banda, all of Alutgama	Settled in undivided shares of one-third each	Kurunegala E	223	52
38	108	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	0 3 28	S 25,567	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Kirihamy Hitapu Vidanege Dingiribanda and (2) Rasnayaka Mudiyansele Tikiralage Kiribanda, both of Alutgama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	223	53

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 2nd day of February, 1953.

B. MAHADEVA,

for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,109 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance, was duly published in the *Gazette* No. 8,769 of July 25, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Pahala Kirinda in the Magul Medagandahaye Korale East of the Wannihattapattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 2, 3, 4, 5, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 31, 34, 36, 37, 38, 39, 41, 42, 44, 45, 46, 47, 48, 49, 50 and 51 in village plan No. 3,144 (vide Settlement Notice No. 2,368):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this eleventh day of December, 1952.

CHARLES ABHEYASEKERA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
2	—	0 0 36	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	19 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
11	52	0 2 6	—	5 (1)	The Crown	—	—	—	—
11	53	0 3 18	S 25,199	5 (4) (c)	(1) Herat Mudiyansele Punchirilage Kombihamy, and (2) Herat Mudiyansele Punchirilage Ranhamy, both of Pambuwatawana	Settled in undivided shares of one-half each	Kurunegala E	222	95

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Registrar Office at which registered	Volume No.	Folio No.
11	54	1 0 10	S 25,200	5 (4) (c)	Herat Mudiyanse- ralage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	96
11	55	0 1 11	S 25,201	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	97
11	56	1 2 18	S 25,202	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	98
11	57	0 2 34	—	5 (1)	The Crown	—	—	—	—
11	58	2 0 27	S 25,235	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	99
11	59	0 1 10	S 25,203	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	100
11	60	0 2 3	—	5 (1)	The Crown	—	—	—	—
11	61	2 3 6	—	5 (1)	The Crown	—	—	—	—
11	62	0 1 26	S 25,204	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	101
11	63	0 2 4	S 25,220	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	102
11	64	36 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
11	65	2 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
11	66	0 1 1	S 25,224	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	103
11	67	0 1 2	S 25,206	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	104
11	68	0 1 2	S 25,207	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	105
11	69	0 1 2	S 25,208	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	106
11	70	0 1 2	S 25,209	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	107
11	71	0 1 3	S 25,210	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	108
11	72	0 3 5	S 25,211	5 (4) (c)	Rasnayakeralalage Dingiri Banda of Pahala Kirinda	—	Kurunegala E	222	109
11	73	1 0 8	S 25,212	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	110
11	74	0 2 19	—	5 (1)	The Crown	—	—	—	—
11	75	0 1 26	S 25,213	5 (4) (c)	(1) Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	Settled in undivided shares of one-half each	Kurunegala E	222	111
11	76	0 3 2	S 25,214	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	112
11	77	1 1 25	S 25,215	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	113
11	78	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
11	79	2 3 0	—	5 (1)	The Crown	—	—	—	—
11	80	1 3 37	S 25,216	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	114
12	—	0 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 1 35	S 25,205	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	115
16	81	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
16	82	0 1 5	S 25,217	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	116
16	83	0 1 3	S 25,218	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	117
17	84	0 2 12	S 25,219	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	118
17	85	0 2 16	S 25,221	5 (4) (c)	(1) Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	Settled in undivided shares of one-fourth each	Kurunegala E	222	119
18	86	0 2 30	S 25,222	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	120
18	86½	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
18	87	0 2 19	S 25,223	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	121
19	—	1 1 14	S 25,213	5 (4) (c)	(1) Herat Mudiyanse- lage Kirihamy of Pahala Kirinda	Settled in undivided shares of one-half each	Kurunegala E	222	111

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
20	—	1 1 9..	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 0 34..	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 1 28..	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	0 0 38..	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	0 1 0..	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	3 1 0..	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 2 14..	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	0 3 7..	—	5 (1)	The Crown	—	—	—	—
29	88	0 0 6..	—	5 (1)	The Crown	—	—	—	—
29	89	1 0 35..S	25,225	5 (4) (c)	Herat Mudiyansele Panchirala Hitapu Vidanelagedera Dingirimenika of Pahala Kirinda	—	Kurunegala E	222	122
29	90	0 0 5..	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	0 0 28..	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 3 2..	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0 0 15..	—	5 (1)	The Crown	—	—	—	—
37	108	0 1 0..S	25,233	5 (4) (c)	Jayapathma Herat Mudiyansele Bairalage Menuhamy of Thambarombuwa	—	Kurunegala E	222	123
37	109	0 1 0..S	25,234	5 (4) (c)	Semasinghe Navaratne Mudiyansele Awsadahamy Vidane of Malabendiyawa	—	Kurunegala E	222	124
38	—	0 0 5..	—	5 (1)	The Crown	—	—	—	—
39	106	0 0 34..	—	5 (1)	The Crown	—	—	—	—
39	107	0 1 2..S	25,232	5 (4) (c)	Semasinha Nawaratne Mudiyansele Panchiralage Appuhamy of Malabendiyawa	—	Kurunegala E	222	125
41	91	0 0 9..	—	5 (1)	The Crown	—	—	—	—
41	92	0 0 4..	—	5 (1)	The Crown	—	—	—	—
41	93	0 3 8..S	25,226	5 (4) (c)	Abeysinha Mudiyansele Kapurhamy Hitapu Vidane of Olupeliyawa	—	Kurunegala E	222	126
41	94	0 0 21..	—	5 (1)	The Crown	—	—	—	—
41	95	1 3 19..	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	0 0 2..	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	0 0 28..	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	0 0 36..	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	4 1 28..	—	5 (1)	The Crown	—	—	—	—
47	96	9 3 31..	—	5 (1)	The Crown	—	—	—	—
47	97	1 0 4..S	25,227	5 (4) (c)	Banneheka Mudiyansele Anagihamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	127
47	98	1 0 4..S	25,228	5 (4) (c)	Herat Mudiyansele Kiribandage Gunarathamy of Pahala Kirinda	—	Kurunegala E	222	128
47	99	13 3 23..	—	5 (1)	The Crown	—	—	—	—
48	—	0 0 10..	—	5 (1)	The Crown	—	—	—	—
49	—	8 1 39..	—	5 (1)	The Crown	—	—	—	—
50	—	0 3 0..	—	5 (1)	The Crown	—	—	—	—
51	100	1 1 8..S	25,229	5 (4) (c)	Dissanayake Mudiyansele Appuhamy Hitapu Vidane of Olupeliyawa	—	Kurunegala E	222	129
51	101	0 0 26..	—	5 (1)	The Crown	—	—	—	—
51	102	1 1 5..S	25,230	5 (4) (c)	Dissanayake Mudiyansele Wannihamy of Olupeliyawa	—	Kurunegala E	222	130
51	103	0 0 3..	—	5 (1)	The Crown	—	—	—	—
51	104	0 3 31..	—	5 (1)	The Crown	—	—	—	—
51	105	1 1 11..S	25,231	5 (4) (c)	Dissanayake Mudiyansele Panchirala of Olupeliyawa	—	Kurunegala E	222	131

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

B. MAHADEVA,

for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

Dated at Colombo, this 2nd day of February, 1953.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,110 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance, was duly published in the *Gazette* No. 8,193 of January 17, 1953, and as otherwise required by the said section, in respect of the lands situated in the Village of Hatpokuna in the Divigandaha Korale of the Hiriyala Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 4, 5, 7, 8, 11, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22, 23, 25, 27, 27½, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 43, 44, 45, 46, 47, 48, 50, 51, 52, 55, 56, 57, 59, 61, 62, 63, 65, 66, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 82, 83, 84, 85, 86, 88, 89, 90, 92, 93, 94, 96, 98, 100, 102, 103, 107, 108, 109, 110, 114, 115, 116, 117, 118, 120, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 140½, 141, 142, 143, 144, 145, 146, 150, 151, 153, 154, 157, 158, 160 and 162 in Block Survey Preliminary Plan No. 2879 (vide Settlement Notice No. 1,108):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this fifteenth day of December, 1952.

W. A. D. A. E. S. WANIGASEKERA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	—	A. R. P. 29 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
2	163	112 1 8	—	5 (1)	The Crown	—	—	—	—
2	164	2 1 36	—	5 (1)	The Crown	—	—	—	—
2	165	3 0 5	S 25,426	5 (4) (c)	Deegalle Mudiyansele Banda of Hatpokuna	—	Kurunegala B	317	8
2	166	0 1 36	—	5 (1)	The Crown	—	—	—	—
2	167	6 2 39	S 25,772	5 (4) (c)	On the persons mentioned in Note (1) below	Vide note (2) below	Kurunegala B	317	9
<p>Note (1) —(1) Sena Wijaya Ranasinghe of Kandumulla, (2) Dona Emalina Ranasinghe of Mabodale, (3) Rajakaruna Mohotti Appuhamillage Tilika Ariyawathie Rajakaruna, (4) Ariyaratna Rajakaruna, both of Bopetta, (5) Premawathie de Saram, and (6) Anandathisa Ranasinghe, both of Amunugoda.</p> <p>Note (2) —Settled in undivided shares of seven-twenty fourths each to (1) and (2), seven-forty eighths each to (3) and (4) one-sixteenth each to (5) and (6), subject to the planting rights of Don Sarnelis Ekanayaka of Mabodale.</p>									
2	168	0 2 35	—	5 (1)	The Crown	—	—	—	—
2	169	3 3 22	—	5 (1)	The Crown	—	—	—	—
2	170	1 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
2	171	5 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
2	172	0 3 10	S 25,773	5 (4) (c)	On the persons mentioned in note (1) above	Vide note (2) above	Kurunegala B	317	10
2	173	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
2	174	2 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
2	175	0 0 21	S 25,772	5 (4) (c)	On the persons mentioned in note (1) above	Vide note (2) above	Kurunegala B	317	9
2	176	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
2	177	22 0 16	S 25,772	5 (4) (c)	On the persons mentioned in note (1) above	Vide note (2) above	Kurunegala B	317	9
4	—	0 3 29	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
11	178	0 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
11	179	7 2 28	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	2 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
14	180	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
14	181	0 2 38	S 25,254	5 (4) (c)	Deegalle Mudiyansele Ukkurala of Migaswewa	—	Kurunegala B	317	11
14	182	0 1 6	S 25,255	5 (4) (c)	Deegalle Mudiyansele Karunaratna of Migaswewa	—	Kurunegala B	317	12
14	183	0 1 12	S 25,256	5 (4) (c)	Deegalle Mudiyansele Palingu Menika of Migaswewa	—	Kurunegala B	317	13
14	184	0 1 8	S 25,257	5 (4) (c)	Deegalle Mudiyansele Loku Menika of Migaswewa	—	Kurunegala B	317	14
14	185	0 3 1	S 25,258	5 (4) (c)	Deegalle Mudiyansele Dingiri Amma of Moragollagama	—	Kurunegala B	317	15
14	186	59 2 25	—	5 (1)	The Crown	—	—	—	—
14	187	1 3 20	S 25,260	5 (4) (c)	Deegalle Mudiyansele Banda Anumetiralage Dingiri Banda of Migaswewa	—	Kurunegala B	317	16
14	188	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
14	189	0 2 7	S 25,428	5 (4) (c)	(1) Deegalle Mudiyansele Kapuruhamlegedara Kiri Banda, and (2) Deegalle Mudiyansele Kapuruhamlegedara Ran Menika, both of Migaswewa	Settled in undivided shares of one-half each	Kurunegala B	317	17
14	190	1 0 37	S 25,259	5 (4) (c)	Deegalle Mudiyansele Banda Anumetiralage Dingiri Banda of Migaswewa	—	Kurunegala B	317	18
14	191	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	7 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	1 2 20	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 1 26	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	2 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 3 35	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	1 3 30	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 2 7	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	5 2 2	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	27 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	0 2 15	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	24 3 32	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	0 2 37	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	1 3 33	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	2 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	1 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	1 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	3 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	1 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
48	192	57 2 20	—	5 (1)	The Crown	—	—	—	—
48	193	1 0 37	S 25,261	5 (4) (c)	Deegalle Mudiyansele Banda Anumetiralage Dingiri Banda of Migaswewa	—	Kurunegala B	317	19

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
48	194	0 2 7	S 25,427	5 (4) (c)	Deegalle Mudiyansele Ukku Banda of Degadaturana	—	Kurunegala B	317	20
48	195	1 0 7	S 25,425	5 (4) (c)	Deegalle Mudiyansele Bandirala of Hatpokuna	—	Kurunegala B	317	21
48	196	0 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
48	197	0 1 23	S 25,420	5 (4) (c)	Deegalle Mudiyansele Tikiri Banda of Hatpokuna	—	Kurunegala B	317	22
48	198	0 2 9	S 25,291	5 (4) (c)	Deegalle Mudiyansele Ranhamige Ran Menika of Hatpokuna	—	Kurunegala B	317	23
48	199	0 2 3	S 25,293	5 (4) (c)	Deegalle Mudiyansele Ranhamige Dingiri Ammia of Hatpokuna	—	Kurunegala B	317	24
48	200	0 2 2	S 25,430	5 (4) (c)	Deegalle Mudiyansele Appuhamy Aratohilage Dingiri Banda of Hatpokuna	—	Kurunegala B	317	25
50	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
51	—	2 0 36	—	5 (1)	The Crown	—	—	—	—
52	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
55	201	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
55	202	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
55	203	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
55	204	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
55	205	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
56	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
57	—	0 2 36	—	5 (1)	The Crown	—	—	—	—
59	—	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
61	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
62	—	0 1 10	—	5 (1)	The Crown	—	—	—	—
63	—	0 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—
65	206	150 3 38	—	5 (1)	The Crown	—	—	—	—
65	207	1 1 14	S 25,774	5 (4) (c)	On the persons mentioned in note (1) above	Vide note (2) above	Kurunegala B	317	26
65	208	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
65	209	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
65	210	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
65	211	1 0 5	S 25,774	5 (4) (c)	On the persons mentioned in note (1) above	Vide note (2) above	Kurunegala B	317	26
65	212	1 2 2	S 25,288	5 (4) (c)	Pinchahenayalagedara Kaluwa Henaya of Hatpokuna	—	Kurunegala B	317	27
65	213	1 0 6	S 25,285	5 (4) (c)	Karonchige Belm Silva of Hatpokuna	—	Kurunegala B	317	28
65	214	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
65	215	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
65	216	1 0 7	S 25,284	5 (4) (c)	Karonchige Pamanis Silva of Hatpokuna	—	Kurunegala B	317	29
65	217	1 0 9	S 25,424	5 (4) (c)	Deegalle Mudiyansele Mutu Banda of Hatpokuna	—	Kurunegala B	317	30
66	—	0 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
68	—	0 2 16	—	5 (1)	The Crown	—	—	—	—
69	—	5 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
70	—	0 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
71	—	1 0 0	—	5 (1)	The Crown	—	—	—	—
72	218	14 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
72	219	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
72	220	0 2 26	S 25,420	5 (4) (c)	Deegalle Mudiyansele Tikiri Banda of Hatpokuna	—	Kurunegala B	317	22
73	—	0 3 36	—	5 (1)	The Crown	—	—	—	—
74	—	0 2 33	—	5 (1)	The Crown	—	—	—	—
75	—	3 2 30	—	5 (1)	The Crown	—	—	—	—
76	—	0 2 15	S 25,389	5 (4) (c)	Deegalle Mudiyansele Kapurhamige Dingiri Amma of Hatpokuna	—	Kurunegala B	317	31
77	—	1 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
78	—	0 3 3	—	5 (1)	The Crown	—	—	—	—
79	—	0 2 14	—	5 (1)	The Crown	—	—	—	—
82	—	0 2 13	—	5 (1)	The Crown	—	—	—	—
83	—	2 2 26	—	5 (1)	The Crown	—	—	—	—
84	—	0 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
85	—	0 1 10	—	5 (1)	The Crown	—	—	—	—
86	—	0 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
88	—	3 1 8	—	5 (1)	The Crown	—	—	—	—
89	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
90	—	0 2 24	—	5 (1)	The Crown	—	—	—	—
92	—	0 3 27	—	5 (1)	The Crown	—	—	—	—
93	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
94	221	1 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
94	222	1 0 5	S 25,423	5 (4) (c)	Deegalle Mudiyansele Dingiri Amma of Hatpokuna	—	Kurunegala B	317	32
96	—	0 0 23	S 25,419	5 (4) (c)	Deegalle Mudiyansele Tikiri Banda of Hatpokuna	—	Kurunegala B	317	33
98	—	0 2 6	S 25,422	5 (4) (c)	Deegalle Mudiyansele Kirihamige Mutu Menika of Hatpokuna	—	Kurunegala B	317	34
100	—	1 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
102	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
103	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
107	—	0 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
108	—	0 1 6	S 25,283	5 (4) (c)	Karonchige Pamanis Silva of Hatpokuna	—	Kurunegala B	317	35
109	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
110	—	0 3 15	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
114	—	0 1 11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
115	—	0 0 27	S 25,287	5 (4) (c)	Pinchahenayalagedara Kaluwa Henaya of Hatpokuna	—	Kurunegala B	317	36
116	—	2 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
117	—	0 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
118	223	0 3 6	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No of Title Plan.	Sub-section under which settled.	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
118	224	0 2 25	S 25,262	5 (4) (c)	Deegalle Mudiyanse- hamige Ran Banda of Karambe	—	Kurunegala B	317	37
118	225	1 2 37	S 25,263	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Kiri Banda of Dingiri Banda of Karambe	—	Kurunegala B	317	38
118	226	1 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
118	227	2 3 39	S 25,264	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Kiri Banda of Malhamy of Karambe	—	Kurunegala B	317	39
118	228	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
120	—	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
123	—	0 3 31	—	5 (1)	The Crown	—	—	—	—
124	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
125	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
126	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
127	—	0 1 26	—	5 (1)	The Crown	—	—	—	—
128	—	0 1 32	—	5 (1)	The Crown	—	—	—	—
129	—	1 3 39	—	5 (1)	The Crown	—	—	—	—
130	—	14 2 26	—	5 (1)	The Crown	—	—	—	—
131	229	7 2 3	—	5 (1)	The Crown	—	—	—	—
131	230	3 1 32	S 25,267	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Kiri Banda of Punchirala of Hat- pokuna	—	Kurunegala B	317	40
131	231	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
131	232	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
131	233	2 1 24	S 25,271	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Hetu- hamige Tikiri Banda of Hatpokuna	—	Kurunegala B	317	41
131	234	1 2 12	S 25,270	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Appu- hamy Aratchige Dingiri Amma of Talpatwewa	—	Kurunegala B	317	42
131	235	2 0 10	S 25,429	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Punci- rala Vidanage Ukku Amma of Hatpokuna	—	Kurunegala B	317	43
131	236	0 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
131	237	0 3 17	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
131	238	1 1 4	S 25,268	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Kiri Menika of Hatpokuna	—	Kurunegala B	317	44
131	239	3 1 27	S 25,289	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Mudali- hamy of Hatpokuna	—	Kurunegala B	317	45
131	240	1 3 7	S 25,282	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Punci- rala Vidanage Tikiri Banda of Hatpokuna	—	Kurunegala B	317	46
131	241	0 2 28	S 25,281	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Hetu- hamige Ukku Amma of Hatpokuna	—	Kurunegala B	317	47
131	242	3 0 12	S 25,379	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Appu- hamy Aratchilage Tikiri Banda of Hatpokuna	—	Kurunegala B	317	48
131	243	4 0 19	S 25,381	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Appu- hamy Aratchilage Heratham of Hatpokuna	—	Kurunegala B	317	49
131	244	1 0 6	S 25,286	5 (4) (c)	Manikkuge Sarnelis Silva of Hatpokuna	—	Kurunegala B	317	50
131	245	2 0 7	S 25,294	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Ran- hamige Dingiri Amma of Hatpokuna	—	Kurunegala B	317	51
131	246	0 2 6	—	5 (1)	The Crown	—	—	—	—
131	247	0 2 5	S 25,382	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Tikiri Banda of Mutu Banda of Hatpokuna	—	Kurunegala B	317	52
131	248	0 2 7	S 25,383	5 (4) (c)	Weerasinghe Mudiyanse- laga Appuhamy of Degadaturana	—	Kurunegala B	317	53
131	249	0 2 5	S 25,384	5 (4) (c)	(1) Weerasinghe Mudiyanse- laga Bandi Menika, and (2) Weera- singhe Mudiyanse- laga Mutu Menika both of Degadaturana	Settled in undivided Shares of one-half each	Kurunegala B	317	54
131	250	0 1 2	S 25,378	5 (4) (c)	Herat Bandaralage Kiri Menika of Hatpokuna	—	Kurunegala B	317	55
131	251	1 3 11	S 25,386	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Kapuru- hamige Bandi Menika of Hatpokuna	—	Kurunegala B	317	56
131	252	0 3 5	S 25,385	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Kapuru- hamige Ukku Amma of Hatpokuna	—	Kurunegala B	317	57
131	253	0 1 5	S 25,388	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Pin- hamige <i>alias</i> Kolonna Mudiyanse- laga Pinhamy Goone- sekera of Degadaturana	—	Kurunegala B	317	58
131	254	0 1 5	S 25,387	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Appu- hamige <i>alias</i> Kolonna Mudiyan- se- laga Banda of Kaduruwewa	—	Kurunegala B	317	59
131	255	4 1 18	S 25,390	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Kapuru- hamige Dingiri Amma of Hatpokuna	—	Kurunegala B	317	60
131	256	4 1 0	S 25,292	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Ran- hamige Ran Menika of Hatpokuna	—	Kurunegala B	317	61
131	257	4 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
131	258	1 1 20	S 25,421	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Tikiri Banda of Hatpokuna	—	Kurunegala B	317	62
131	259	0 3 10	S 25,391	5 (4) (c)	(1) Ratnayaka Mudiyanse- laga Heen Banda, and (2) Rat- nayaka Mudiyanse- laga Bandi Menika, both of Konwegama	Settled in undivided shares of one-half each	Kurunegala B	317	63
131	260	3 2 5	S 25,431	5 (4) (c)	Deegalle Mudiyanse- laga Appu- hamy Aratchilage Dingiri Banda of Hatpokuna	—	Kurunegala B	317	64

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No. of Title Plan.	Sub-section under which settled.	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
		A. R. P.							
131	261	1 0 2	S 25,432	5 (4) (c)	Deegalle Mudiyansele Awshahamy of Kaduruwewa	—	Kurunegala B	317	65
131	262	1 2 25	—	5 (1)	The Crown	—	—	—	—
133	263	0 0 36	S 25,290	5 (4) (c)	(1) Deegalle Mudiyansele Mudalihamy, and (2) Herat Mudiyansele Heen Banda, both of Hatpokuna	Settled in undivided shares of one-half each	Kurunegala B	317	66
133	264	0 0 36	S 25,269	5 (4) (c)	Deegalle Mudiyansele Appuhamy Aratchilage Dingiri Amma of Talpatwewa	—	Kurunegala B	317	67
134	—	0 3 21	—	5 (1)	The Crown	—	—	—	—
135	—	3 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
136	—	25 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
137	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
138	—	0 3 37	—	5 (1)	The Crown	—	—	—	—
139	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
140	—	1 1 29	—	5 (1)	The Crown	—	—	—	—
140	—	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
141	265	1 0 19	S 25,265	5 (4) (c)	Deegalle Mudiyansele Mutu Banda of Medagama in Karambe Palata	—	Kurunegala B	317	68
141	266	3 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
142	—	0 2 39	—	5 (1)	The Crown	—	—	—	—
143	—	1 0 0	—	5 (1)	The Crown	—	—	—	—
144	—	1 3 8	—	5 (1)	The Crown	—	—	—	—
145	—	0 1 8	—	5 (1)	The Crown	—	—	—	—
146	—	0 3 14	S 25,266	5 (4) (c)	Deegalle Mudiyansele Kirihamige Punchirala of Hatpokuna	—	Kurunegala B	317	69
150	—	0 1 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
151	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
153	—	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
154	—	2 2 8	—	5 (1)	The Crown	—	—	—	—
157	267	0 3 24	S 25,380	5 (4) (c)	Deegalle Mudiyansele Appuhamy Aratchilage Herathamya of Hatpokuna	—	Kurunegala B	317	70
157	268	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
157	269	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
157	270	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
158	—	0 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
160	271	1 2 8	—	5 (1)	The Crown	—	—	—	—
160	272	2 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
162	—	2 2 27	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 3rd day of February, 1953.

B. MAHADEVA,
for Permanent Secretary to the Ministry of
Lands and Land Development.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land in extent about 1 rood and 23 perches, from the lands known as premises of Messrs. Walker & Greig, Warakawatta, Dikwatta, Dikwatta respectively described as lots 41, 55, 54 and 54A in Sheet No. 14 of T. S. P. P. 43 and Warakawatta described as lot 15 in Sheet No. 19A of T. S. P. P. 43, situated within the Urban Council limits of Badulla, Yatikinda Division, Badulla District; and bounded as follows:—

North by Veal's Park;
East by private property;
South by Race Course;
West by Lower Street.

Ref. No. J/HLG/2261.
Colombo, March 5, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 1 acre, out of Gonakele Estate, situated at Kanahelagama, in Passara Korale, Yatikinda Division, Badulla District; and bounded as follows:—

North, East, South and West by portions of the same land.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/TW/2569.
Colombo, March 3, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

LP. A. 15.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 0 A. 0 R. 6 P., out of the lands bordering the Uragama-Mahedanda Road, situated at Medakumbura Wellaboda Pattu, Galle District and bounded as follows:—

North by Madakumburawela,
East by Uragama Road;
South by Kahatagahawatta;
West by Medakumburawela.

Ref. No. J/TW/2847.
Colombo, March 10, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 2 acres, out of the land called Field No. 9, Middle Division, Hellboda Estate, situated at Katukitula Village, Town Headman's Division of Ramboda Town, D. R. O's Division of Kotmale, Nuwara Eliya District; and bounded as follows:—

North by Bridle track separating the rest of the Estate;
East by Katukitula Ela and rest of the Estate;
South by Kandy-Nuwara Eliya Road, near culvert No. 30/12 to 30/15;
West by leading drain and spout.

Ref. No. J/E/2500 (L. D. 1190/LE).
Colombo, February 24, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

No. LA. 3172/J/HLG/200.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Strips of lands along the existing Mallawa-Pookulama V. C. Road and Bemma V. C. Road, situated in the Village Headman's Division of Nelumpokuna in Pitigal Korale North, Chilaw District; and claimed by the following:—

- (1) S. P. Gunatilleke of Mellawagara, Madampe; (2) F. S. P. Gunatilleke of Mellawagara, Madampe; (3) S. H. Perera of Mellawagara, Madampe; (4) Mrs. Wanigatunge of Mellawagara, Madampe; (5) A. R. Salma of Pukulama, Madampe; (6) D. H. Nanda Veda of Pukulama, Madampe; (7) D. H. Hendrick of Pukulama, Madampe; (8) D. H. Agastin of Pukulama, Madampe; (9) A. P. Agastinu of Pukulama, Madampe; (10) A. M. Fernando of Pukulama, Madampe; (11) Rosa Fernando of Pukulama, Madampe; (12) Kuda Ridi of Pukulama, Madampe; (13) A. P. Sama, Vel Vidane, Nelumpokuna, Madampe; (14) A. R. Pabilini of Pukulama, Madampe; (15) Sisili Jane Jayawardena of Pukulama, Madampe; (16) A. R. Anthony of Pukulama, Madampe; (17) N. D. S. Silva of Pukulama, Madampe; (18) A. R. Sumanawathie of Pukulama, Madampe; (19) A. M. Fernando of Pukulama, Madampe; (20) D. H. Nanda Veda of Pukulama, Madampe; (21) J. Amarasekera of No. 44, Madinagoda Road, Raja-guriya; (22) A. R. Andi Ridi of Pukulama, Madampe; (23) A. R. Sriyadoris of Pukulama, Madampe; (24) A. R. Seenchi of Pukulama, Madampe; (25) A. R. Davith of Pukulama, Madampe; (26) S. R. Manthiriya of Pukulama, Madampe; (27) Mudir. L. M. W. Senanayake, Madampe; (28) S. A. Puchi Menika of Nelumpokuna, Madampe; (29) S. A. Salamon Singho of Nelumpokuna, Madampe; (30) S. A. Brampy Singho of Nelumpokuna, Madampe; (31) A. M. Punchimenikhamy of Nelumpokuna, Madampe; (32) S. A. Ranmenikhamy of Nelumpokuna, Madampe; (33) W. M. Bandappuhamy of Nelumpokuna, Madampe; (34) J. A. Maiappuhamy of Nelumpokuna, Madampe; (35) S. A. Baba Appuhamy of Nelumpokuna, Madampe; (36) A. P. Vel of Nelumpokuna, Madampe; (37) D. K. Senaratne of Nelumpokuna, Madampe; (38) M. Gunaratne Thero of Nelumpokuna, Madampe; (39) W. P. Mango of Pukulama, Madampe; (40) A. R. Marthino of Pukulama, Madampe; (41) S. R. Manthiriya of Nelumpokuna, Madampe; (42) W. H. Dantiya of Pukulama, Madampe; (43) A. P. Kiriya of Pukulama, Madampe.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Colombo, January 16, 1953.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q 3848/J/HLG/428.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intend to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 3,316. Village—Mampe (part)

Lots 1 to 9 at 9.30 a.m. on June 2, 1953

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
1	Godakandurugahawatta	Road	W. Setan Perera and D. D. Lucyhamy, both of Mampe	0	0	2.77
2	Liyanegowatta	do.	D. A. Katriarachchi, Mampe	0	0	2.70
3	Halgahawatta	do.	W. Gumeris Perera, Mampe	0	0	0.52
4	Do.	do.	M. D. Peris, Mampe	0	0	0.60
6	Do.	do.	B. D. Livinis, Mampe	0	0	3.31
7	Godakandurugahawatta	do.	I. Dharmadasa, Mampe	0	0	2.44
9	Kamatawatta alias Nawasimulewatta	do.	D. K. D. Selestinahamy, Mampe	0	0	6.28

Lots 10 to 19 at 2.30 p.m. on June 2, 1953

10	Halgahawatta	Road and part of ditch	W. Alice Perera, Mampe	0	0	2.38
11	Do.	Road	W. Tisserahami, Mampe	0	0	0.50
12	Makulugahawatta	do.	A. L. Ciciiyannahami, W. Subaneris Perera and W. Tisserahami, Mampe	0	0	2.41
13	Ganewatta	do.	P. Medananda Thero, Mampe	0	0	3.52
14	Talgahawatta, part of assessment No. 133, Ganewatta Road	do.	P. D. H. Karunatillake, Tunbowila	0	0	3.02
15	Talgahawatta, part of assessment No. 125, Ganewatta Road	do.	G. Saranelis of Mampe	0	0	0.95
17	Talgahawatta, part of No. 119, Ganewatta Road	do.	W. Mary Fernando, Mampe	0	0	0.66
18	Kandurawatta, part of No. 113, Ganewatta Road	do.	D. A. Wijeratne, Rawatawatta, Moratuwa	0	0	6.69
19	Polarawatta, part of No. 119, Ganewatta Road	do.	B. D. Livinis, H. G. A. Samarasinghe, both of Mampe	0	0	1.97

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
<i>Lots 20 to 29 at 9.30 a.m. on June 3, 1953</i>						
20	Polarawatta, part of No. 91, Ganewatta Road	Road	M. D. Weerasinghe, Mampe	0	0	1.22
21	Polarawatta, part of No. 85/1, Ganewatta Road	do.	J. Simon Fernando, Mampe	0	0	0.73
22	Polarawatta, part of No. 79, Ganewatta Road	do.	H. D. Charlis Singho and S. D. Helanona, Mampe	0	0	0.62
23	Polarawatta, part of No. 71, Ganewatta Road	do.	H. D. C. Wijayanandana, Mampe	0	0	1.76
24	Polarawatta, part of No. 65, Ganewatta Road	do.	K. Pabilis Fernando, T. Nelo Fernando and M. Siman Fernando, all of Mampe	0	0	1.12
25	Polarawatta, part of No. 59, Ganewatta Road	Garden	H. Don Wilson, Wilson Stores, Dehiwala	0	0	1.12
26	Alubogahawatta, part of No. 55, Ganewatta Road	Road	W. Roslin Perera, W. Adlin Perera, W. Lissie Perera and W. Carlina Perera, all of Mampe	0	0	1.24
27	Polarawatta, part of No. 49, Ganewatta Road	do.	H. Nibonona, Mampe	0	0	1.21
28	Alubogahawatta, part of No. 25, Ganewatta Road	do.	M. D. Punchi Singho, Mampe	0	0	8.53
29	Madatiyagahawatta, part of No. 77, Old Road	do.	H. D. John Singho, Mampe	0	0	8.88
<i>Lots 30 to 41 at 2.30 p.m. on June 3, 1953</i>						
30	Madatiyagahawatta	Road	W. M. K. B. Bowatta, Mampe	0	0	5.40
31	Kalubowiliyawatta	do.	H. D. Homapala Samarasinghe and H. D. Sirisena Samarasinghe, Mampe	0	0	2.76
33	Do.	do.	H. D. C. Wijayanandana, Mampe	0	0	2.07
35	Do.	do.	Thepanis Gomes, Mampe	0	0	0.76
36	Do.	do.	L. A. Hendrick Appuhamy, Mampe	0	0	1.79
37	Ambagahawatta	do.	K. Carolis Gomes, K. Thepanis Gomes, K. Jamel Gomes and W. Ariyawansa, Mampe	0	0	2.03
38	Kondurawatta and Bandupitiyawatta	do.	H. D. C. Wijayanandana, Mampe	0	0	3.96
40	Udagewatta	do.	K. Thelenis, Mampe	0	0	5.31
41	Do.	do.	G. Sediris, Mampe	0	0	1.46

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on the days and time given above and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 19, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 23, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD: 1128.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Situation: In Ward No. 1 (Bambarakelle), within the Municipal limits of Nuwara Eliya, Oyalpalatha Korale, Walapone Division Nuwara Eliya District, Central Province.

Name of land: Sisira, part of premises bearing Assessment No. 203 (Kandy Road),

Extent: 0A., 0R., 3.97P. —lot 1 of P. P. A. No. 1,904.

Description: Garden contains temporary cultivation of flowers.

Claimants: Mrs. G. S. V. Piyatilleke of Sisira, Nuwara Eliya.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Nuwara Eliya Kachcheri, on June 2, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 26, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, March 20, 1953.

B. P. V. A. J. P. SENARATNA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 1026.

(Please quote this number in all correspondence in this connection LD 1026 (J/HLG/880))

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Name of land: Labuhewawatta; shown as lot 1 of P. P. A. 1,914.

Extent: Acres 1, Roods 0, Perches 0.

Situation: In Terripeha Village, Medapalatha Korale, Walapone Division, Nuwara Eliya District, Central Province.

Description: Garden contains three permanent buildings, one permanent latrine, one masonry reservoir and two masonry sewage pits.

Claimants: Dissanayake Mudiyanselage Wegolgedera Ukkurala of Terripeha.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Nuwara Eliya Kachcheri on May 22, 1953, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 15, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, March 10, 1953.

B. P. V. A. J. P. SENARATNA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LP. 6307.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

P. P. A. 1,318. Village—Kaluwella/. For the Provincial Technical School, Galle.

Description of the land to be acquired:

All that allotment of land called and known as "The Mound", bearing assessment No. 16, Richmond Hill Road, in extent 3 acres 2, roods 01.87 perches, situated within the Municipal Limits of Galle; and bounded as follows:—

North by canal (Kapu-ela.);
East by convent premises;
South by Templers Road; and
West by Richmond Hill Road.

The Name of Claimants:—

The heirs of the late Proctor D. G. Gunawardena of Galle—

1. Mrs. G. E. D. Seneviratne, Lylands, Mampitiya, Galle.
2. Mrs. Esme Wickramasinghe c/o De Silva & Mendis, Proctors, Colombo.
3. Mrs. Eva Gunawardena c/o Julius & Creasy, Proctors, Colombo.
4. Mrs. Ida Gunawardena c/o Julius & Creasy, Proctors, Colombo.
5. Miss H. E. Gunasekera, Palm Court, Gampaha.
6. Mrs. K. G. B. Perera, Palm Court, Gampaha.
7. Mrs. V. B. H. Perera, Mission House, Mannar.
8. Mrs. Matilda Weerackody, "Polwatte Walauwa", Kahatapitiya, Gampola.
9. Mr. A. E. S. Perera, P. W. D., Anuradhapura.
10. Mr. H. J. Gunasekera, 6, Ebert Place, Colombo.
11. R. P. Gunasekera, 6, Kattiyakkara Road, Campbell Place, Maradana.
12. Mrs. E. M. Gunasekera, 27, Dawson Road, Havelock Town, Colombo.
13. Mr. J. U. Gunasekera, 27, Dawson Road, Havelock Town, Colombo.
14. Mr. A. F. de S. Abeyratne, Mampitiya, Galle.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at The Kacheheri, Galle, on May 11, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 4, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Galle, March 20, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 2905—J/LLD/2910.

(This reference should be quoted in all letters in this connection.)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose, for the construction of a channel from No. 2 sluice of Kadukkamunai Inlet channel, Manalpidy Aru Scheme, Eastern Province:—

Description of the land to be acquired:

Preliminary Plan No. A. 963. Village—Paddippalai

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
2	Tamarakeini	Waste land	K. Sinnamuttu of Araipattai	0	0	9.5
5	Do.	do.	K. Seenithamby of Araipattai	0	0	6.9
6	Channel	Channel	K. Seenithamby and K. Sinnamuttu, both of Araipattai	0	0	15.9
Total				0	0	22.3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Batticaloa Kacheheri, on June 8, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 31, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be produced before me at the time of enquiry.

The Kacheheri,
Batticaloa, March 18, 1953.

T. RAJATHURAI,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 3374—J/E/2628.

(This reference should be quoted in all letters in this connection.)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for Water Supply to Bt/Vantarumoolai Central School:—

Description of the land to be acquired:

A portion in extent about 4 acres, out of the land called Kommaturai Estate *alias* Proctor Estate, situated in Vantarumoolai Village, Eravur and Korala Pattus, Batticaloa District; and bounded on the—

North and East by portions of the same land;
South by V. C. Road;
West by Batticaloa-Trincmalee P. W. D. Road;

and claimed by Mr. S. Theivanayagam, Proctor, and Mrs. S. Theivanayagam, both of 14, Central Road, Batticaloa.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Batticaloa Kacheheri on June 9, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 1, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be produced before me at the time of enquiry.

The Kacheheri,
Batticaloa, March 18, 1953.

T. RAJATHURAI,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 3354—J/LG/2357.

(This reference should be quoted in all letters in this connection.)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for a Housing Scheme for the Poor Class by the Town Council, Eravur:—

Description of the land to be acquired:

All that allotment of land known as Kalavaichchenai, in extent about 5½ acres, situated in the village of Eravur Division No. 4, Eravur and Korala Pattus, Batticaloa District and bounded on the—

North by Crown land;

East by rest of the estate belonging to Kiribanda Punchirala and Abdul Cader Sulaihaumma;

South by rest of the estate belonging to Abdul Cader Sulaihaumma;

West by a portion of Lot 1 in Plan No. 5/1949, prepared by Mr. K. Shanmugam;

and claimed by—

- (1) Abdul Cader Sulaihaumma, Division 1, Kattankudi,
- (2) Karthigesu Vetharaniyam, Pioneer Road, Batticaloa,
- (3) The heirs of Sinnathamby, Division 4, Eravur,
- (4) Ponnambala Kilakkar (address not known), and
- (5) Kiribanda Punchirala, New Market, Eravur.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Batticaloa Kachcheri, on June 8, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 31, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be produced before me at the time of enquiry.

The Kachcheri,
Batticaloa, March 18, 1953.

T. RAJATHURAI,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA/7605/J/HLG/2255.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of land to be acquired:

An extent of 0A. 0R. 13.1 P., out of the land called Wewagawawatta formerly known as Kahatagahamulawatta, situated in Galketiya-gama Village, Galatanwewa Palata, Hiriyala Hatpattu, Kurunegala District, and more particularly described as lot 103, in Supplement No. 1 to final village plan No. 2882.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala on May 11, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 3, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, March 20, 1953.

N. N. D. JILLA,
for Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/E/526/LR. 4841.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot No.	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
55 in Supplement 2 to F. V. P. 410	Millakanuwa Estate	Tea 35 years, contains 8 mango trees and 1 jak tree 40 years, 2 coconut trees 30 years, 15 arecanut and 3 lunumidella trees 15 years, 1 naran tree and 3 lime trees 10 years, 1 thatched temporary shed and part of permanent school building	Kudagamege Seelawathie of Gallella. Part of permanent school building and the temporary shed constructed by the Education Department	0 0 38.7
Total				0 0 38.7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Gallella School, on May 4, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 25, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Ratnapura, March 19, 1953.

M. J. M. MUHSIN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/HA/1813/LR. 4995.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot No.	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
193 in Supplement 1 to F. V. P. 477	Bandarahena . . .	Chena and garden contains 14 plantain trees	C. L. M. Marikkar Hajjiar of Dehigastalawa, Balangoda	1	1	0
194 in Supplement 1 to F. V. P. 477	do. . .	Chena . . .	Udawatte Badahelage Jarnis, ditto Simon, ditto Podihami and Konwinne Badahelage Dilo-hami, all of 66, Old Road, Balangoda	0	3	10
Total				2	0	10

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Balangoda Court House, on May 2, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 24, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Ratnapura, March 18, 1953.

M. J. M. MUHSIN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/AL/2069/LM 5446.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 758. Village—Wattarama

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
1	Lankairakumburepillewa	Garden contains 2 coconut trees 40 years, 4 coconut trees 8 years, 6 arecanut trees 3 years and part of a channel	Gamage Mudiyanse o-Wattarama, Dewalegama	0	0	13.0
2	Irawellekumbura	Waste land said to have been paddy field, contains a part of a channel	M. M. Jamaldeen of Weweldeniya, Danowita	0	0	13.6
3	Wewagalemadawatta and Wewagalemadakumbura	Garden contains 7 coconut trees 40 years, 5 arecanut trees 15 years, 5 lunumidella trees 10 years and a part of channel and waste land said to have been paddy field	Ganitayalage Suddana of Wattarama, Dewalegama	0	0	27.7
Total				0	1	14.3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing before me at Iriyamaditta R. D. S. Hall, on May 14, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 7, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, March 16, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Uva, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Friday, May 22, 1953, at the Kachcheri, Badulla, to select a person to receive a grant for the Crown land particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

March 25, 1953.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of the land referred to above

T. L. of Sup. No. 7 to final village plan No. 36. Village—Halpe in Kumbalwela Korale in Yatukinda Division

Lot	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
197 to 203	Mrs. W. D. A. Soysa, nee W. Mary A. S. Fernando, 9, Morawinna Road, Wekada, Panadura	15	2	32

Land Redemption Notices

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

No. LRO/APL/3533—J/LLD/114/53/LG. 130.

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, February 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Sup. No. 5 to F. V. P. 127. Village—Hewadiwela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
776	Alapathdeniyawatta <i>alias</i> <i>wahena</i> Telahetuwaḡa-	Garden 30 years	Gurange John Daniel Sandagiri, Rambukkana	0	2 12
777	Do.	do.	do.	0	0 20
778	Do.	do.	do.	0	0 05
Total				0	2 37

No. LRO/APL/5892—J/LLD/86/53/LG. 131.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, February 11, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 745. Village—Nape

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Thanahenlandewatta	Rubber about 30 years	W. Babanisa of Tholangamuwa, Nelundeniya	0	3 20
Total				0	3 20

No. LRO/APL/5026A—J/LLD/110/53/LG/133.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, February 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 747. Village—Yatiantota

Lot	Name of land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	River View Estate formerly known as Galapallehena part of assessment No. 117/125	Rubber about 40 years contains 3 permanent buildings	H. M. Gunatilaka of Ivan's Buildings, Church Road, Galle Face, Colombo and M. M. Lye of 98, Skinner's Road South, Colombo	5	3 26
2	Do.	Rubber about 40 years	do.	0	0 38
3	Do.	do.	do.	0	1 26
Total				6	2 10

No. LRO/APL/5026—J/LLD/111/53/LG. 134.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950.

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, February 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 744. Village—Yatiantota

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Rukaththana-Mulahena	Rubber about 40 years contains part of a foot-path	H. W. Gunatilaka of Ivan's Buildings, Church Road, Galle Face, Colombo and M. M. Lye of 98, Skinner's Road South, Colombo	0	2 32
2	Do.	Rubber 40 years, contains a temporary building with zinc roof and mud walls and part of foot-path	do.	6	3 37
Total				7	2 29

LD.—B. 49/50.

LA 7702/LRO/APL. 4280/J/LLD/2932.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 1 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, December 16, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.**Schedule**

Combined Supplement No. 1 to F. V. P's. 276 and 275. Village—Makandura and Eliwila

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
68	Potukotuwegawahena	Coconut garden old contains an earth well	W. Pabilis Singho, Jaffna Junction, Anuradhapura	7 3 0
69	Do.	Coconut garden old	do.	0 0 25
Total				7 3 25
6	Do.	do.	do.	0 0 2
Total				0 0 2

L. A. 3406/J/LLD/117/53.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.**Schedule**

Preliminary plan No. A 1,183. Village—Mohottimulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Ketokellagahawatta, Thalgahawatta	Coconut garden contains 1 coconut plant 1 year, 4 coconut trees 40 years and 1 jak tree 30 years	Mrs. Caroline Nona and Mrs. D. M. Evelyn Nona, both of Mohottimulla, Dankotuwa	0 0 12
2	Do	Coconut garden 1-50 years contains 1 cadjan shed without walls and 1 thatched house with mud walls	do.	0 3 27
3	Do.	Coconut garden contains 4 coconut plants 1 year and 5 coconut trees 40 years	do.	0 0 9
Total				1 0 8

L. A. 3405/J/LLD/116/53.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by Section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.**Schedule**

Preliminary plan No. A 1,180. Village—Mohottimulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kajugahawatta	Garden contains 20 arecanut trees 1-5 years	J. M. Carolis Appuhami of Haldanduwana, Dankotuwa	0 0 3
2	Do.	Coconut garden 5-50 years contains two temporary buildings with cadjan roofs and mud walls	do.	0 1 38
Total				0 2 1

LRO/APL/5882—J/LLD/113/53

My No. LP.6551.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 20, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A. 1,395. Village—Ampegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Uramalahadenmya and Kahatapityemanela and Uramalahena	Rubber	K. L. Bastian Appuhami of Broadway Bakery, Dehiwala and K. L. G. Odris Appuhami of Ampegama, Baddegama	2	0	32.8
Total				2	0	32.8

LD.—B. 49/50.

LA. 7725/LRO/APL. 4726/J/LLD/2956.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 ;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, December 18, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan A 1,197. Village—Ambahera

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Lindagawawatta	Coconut garden (old)	Mrs. W. A. Dingiri Menika Pahalawatta, Ambahera, Uhumya	0	2	16
2	Kongahakumbura	Paddy field	H. B. Balalla, P. B. Balalla and A. B. Balalla, all of Rakowa, Uhumya	0	0	36
3	Do.	do.	do.	1	3	12
4	Kongahakumburepillawa	Coconut garden contains 8 coconut plants 2 to 10 years	do.	0	0	17
5	Do.	Coconut garden contains coconut trees 5 to 15 years and a cadjan mud hut	do.	1	1	5
Total				4	0	6

LA 3400/J/LLD/77/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under Section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 11, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,189. Village—Ranganmulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Wellowita	Coconut garden	F. B. Perera of Ranganmulla, Dankotuwa	0	0	30
2	Do.	Coconut garden contains 1 temporary building with cadjan roof and cadjan walls, 2 temporary cadjan sheds without walls and a well	do.	0	3	7
Total				0	3	37

LA 3401/J/LLD/82/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Puchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 11, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,194. Village—Horagalla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Mahawela	Paddy field (old)	W. Charles Fernando, Mrs. W. Pelesiano Fernando, W. Catherine Fernando, W. Mary Margret Fernando, W. Anthony Fernando, W. Agnes Fernando, all of Talwila, Marawila, heirs of W. Pelesiano Fernando	0 3 24
Total				0 3 24

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Reference No. L. H. 999.

I, I. L. Ferdinands, Additional Assistant Government Agent of the Kalutara District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) Claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) Every person interested in such lands shall—
 - (a) appear personally or by agent duly authorized in writing before me at the Kachechi, Kalutara, on May 5, 1953, at 4 p.m.,
 - (b) notify to me in writing on or before April 28, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. Such claims should be sent to me in duplicate.

The Kachechi,
Kalutara, March 18, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

Schedule

Preliminary Plan No. A 3,248. Village—Thala Karannagoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Egodagederawatta	Garden contains jak, rubber, coconut trees 40 years and nadun trees 20 years	D. P. Kannangara, Doctor, Kegalla, D. H. Kannangara and D. M. Kannangara of Thaxala, Karannagoda, Neboda	1 1 6
2	Gankandewattā	Garden contains jak, rubber and coconut trees 30 years	do.	0 1 37
Total				1 3 3

Reference No. LRO/APL/3505/J/LLD/2768/LH/1010.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, I. L. Ferdinands, Additional Assistant Government Agent of the Kalutara District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear personally or by agent duly authorized in writing before me at the Kachechi, Kalutara, on May 5, 1953, at 3 p.m.;

(b) notify to me in writing on or before April 28, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. Such claims should be sent to me in duplicate.

The Kachcheri,
Kalutara, March 18, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

Schedule

Preliminary Plan No. A 3,229. Village—Haltota

Lot.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Munkotuweowita and Talawa alias Andaragalhena	Rubber 30 years contains a permanent latrine	Yakupitiyage Simon Perera of Priyasewana, Parakrama Avenue, Kalubowila, Dehiwala	0	3	0
2	Do.	Rubber 30 years	do.	0	0	10
				0 3 10		

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Reference No. LD 3396-J/LLD/2927-LRO/APL 5587

(This reference should be quoted in all letters in this connection.)

I, Thiagarajah Rajathurai, Assistant Government Agent of the Batticaloa District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at Batticaloa Kachcheri, on June 8, 1953, at 10 a.m., and

(b) notify to me in writing in duplicate on or before May 31, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Batticaloa, March 18, 1953

T. RAJATHURAI,
Assistant Government Agent.

Schedule

Preliminary Plan No. A 1,033. Village—Nachuvantivu

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A.	R.	P.
1	Nasuvantheevupoomi	Coconut garden and palmyra garden (interplanted) contains a masonry well	Sinnathamby Iyer Kanapathipillai of Kerudavil, Tondaimanar	5	3	8
2	Do.	Coconut garden 2-10 years	do.	0	0	35
Total				6	0	3

Miscellaneous Land Notices

TENDERS FOR THE LEASE OF THE RUBBER PLANTATION ON LOT 1 IN P. P. A 3,113— WEWALA VILLAGE—WITHIN THE U. C. LIMITS OF HORANA, KALUTARA DISTRICT

THE Assistant Government Agent, Kalutara, will receive tenders up to 12 noon on April 27, 1953, for the right to take the produce of the Rubber Plantation on lot 1 in P. P. A 3,113, Wewala Village—within the U. C. Limits of Horana, in extent 15 A. 0 R. 6 6 P. and planted in Ordinary rubber 30 years, budded rubber 8 to 10 years old for the period of one year from May 4, 1953, subject to the conditions inter alia hereinafter mentioned.

2. Tenders on the prescribed form should be sent in sealed envelopes superscribed "Tender for the lease of the Rubber Plantation in Wewala Village—within Horana U. C. limits" addressed to the Assistant Government Agent, Kalutara. Tender forms could be obtained from Kachcheri, Kalutara, up till 12 noon on April 11, 1953, on a deposit of Rs. 250. No tenders will be accepted unless they are on the prescribed form issued by the Kachcheri.

3. The successful tenderer will be informed in writing that his tender has been accepted. He should within a week of the receipt of the letter attend the Kachcheri and pay the full sum tendered for the lease and sign the lease. In failure thereof the deposit of Rs. 250, referred to in paragraph 2 above, will be forfeited. He shall also deposit a sum of Rs. 500, as security for the due fulfilment of the conditions of the lease. This sum of Rs. 500 is inclusive of the Rs. 250 deposited with his tender.

4. The Assistant Government Agent, reserves to himself the right to reject any or all the tenders.

5. Any further information required may be obtained on application in writing to the Assistant Government Agent, Kalutara.

The Kachcheri,
Kalutara, March 23, 1953.

J. S. FERNANDO,
for Assistant Government Agent.

Conditions

1. The tapping must be so done as not to damage the trees and the trees shall not be tapped on rainy days until they are dry. No tapping will be permissible during the month of February, the wintering season.

2. The lease may be terminated on one month's notice being given in writing by either party to the other. In either event the lessor shall not be liable to pay any compensation.

3. The purchaser shall not assign, transfer or sub-lease his rights without the written consent of the Assistant Government Agent, Kalutara.

4. If any portion of the land is required for building purposes, the successful tenderer shall, on two weeks' notice being served on him, surrender to the Assistant Government Agent, such portion of land required and a proportionate refund will be made.

**ANURADHAPURA DISTRICT, T. S. P. P. 14B,
ANURADHAPURA**

Lease of land in New Town for a New Cinema

NOTICE is hereby given that the Government Agent, North Central Province (hereinafter referred to as the Government Agent) will on April 23, 1953, at 10 a.m. at the Anuradhapura Kachcheri, sell by Public Auction the lease of lot 296D (part) in T. S. P. P. 14 B, in extent 1 acre, situated in the New Town, Anuradhapura, as a site for a new Cinema.

2. The bidding will be on the premium provided that no bid below the upset premium of Rs. 1,000 will be accepted.

3. The Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied, the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid had been made.

4. Every bidder shall be present in person or by a duly accredited agent at the aforesaid place and time. The necessary letters of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

5. The successful bidder shall, immediately after his bid is accepted, pay the amount of his bid and the first years' rent in advance.

6. The successful bidder shall execute a lease within fourteen days of its being presented to him. In the event of his failing to do so, the Government Agent may cancel the sale and confiscate any deposit paid by the bidder.

7. The lease will include the following conditions, amongst others:—

(a) The lease to be for a term of 30 years subject to an option of renewal for two successive periods of 30 years each;

(b) The rent shall be Rs. 400 per annum;

(c) The lessee shall not use the land for any purpose other than as a site for a New Cinema, except with prior written consent of Government Agent;

(d) The lessee shall within one year from the date of the lease and in accordance with plans previously approved by the Government Town Planner, erect and complete on the land a building costing not less than Rs. 100,000;

(e) The lessee shall not sublet, donate, mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner on the lessor's behalf;

(f) The lessee shall pay all rent and taxes and other assessments in respect of the land and buildings thereon;

(g) At the expiration or earlier determination of the lease the lessee shall be entitled to demolish and remove the materials of any buildings on the land;

(h) No compensation shall be payable by the Crown for any buildings left on the land on any other account whatsoever.

8. For further particulars regarding the lease application should be made to the Government Agent.

The Kachcheri,
Anuradhapura, March 20, 1953.

M. RAJENDRA,
Government Agent.

TENDERS FOR THE RIGHT TO GEM IN CROWN LAND

NOTICE is hereby given that the Assistant Government Agent of the Kegalla District will receive sealed tenders for the right to gem for a period of one year in the under-mentioned Crown land situated in the Kegalla District of the Province of Sabaragamuwa, on an upset price of Rs. 100.

2. The tenders which must be enclosed in sealed envelopes superscribed "Tender for the right to gem" will be received at the Kegalla Kachcheri, until 12 noon on April 24, 1953, when they will be opened and all persons making tenders will be required to be present or satisfy the Assistant Government Agent, Kegalla, by some duly accredited agent or agents that the tender is bona fide.

3. The person whose tender is accepted by the Assistant Government Agent will be required to deposit the full amount of the tender at once in cash, and to enter into a lease permit on Form G. A. A. 133 for the fulfilment of the conditions on which the tender is accepted.

4. The amount deposited is liable to forfeiture if the tenderer fails to enter into a lease permit within one month from the date of acceptance of the tender.

5. The lessee shall be liable to pay for any trees on the land damaged, felled or up-rooted during the occupancy of the said land.

6. The Assistant Government Agent, Kegalla, reserves to himself the right, without question of rejecting any or all the tenders.

E 4

7. The tenderer whose tender is accepted should deposit such security not exceeding Rs. 100 as is approved by the Assistant Government Agent, Kegalla, for filling up of pits and against breaches of the conditions of the permit.

8. The lessee should notify the Government Mineralogist, Colombo, the date on which he commences to gem and to stop work and give access to the working at any time for inspection.

9. The extent given is only approximate and if the actual total extent of the land should hereafter be found to be less than the extent set forth below, no claim for refund or rebate on account of shortage in extent will be considered unless the variation exceeds 10 per centum of the stated extent.

10. Further information can be obtained from the Assistant Government Agent, Kegalla.

Land Referred to

A section of the bed of the stream called Biso Ela, situated at Mahara, in Panawal Korale about 4 chains in length, within the following boundaries:—

North : Kuuwiti Kotale, Welogoda village boundary.

East : Kabukowala.

South : Asgangula and Kondangamuwa.

West : Thambakituyawe Watte Ima.

The Kachcheri,
Kegalla, March 18, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

No. LS. 2315.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that the Trustees of the Frank Gunsokera Anti-Tuberculosis and Maternal Welfare National Fund have applied for a lease of lot 1 in P. P. 17211, in extent 34A. 2 R. 04 P., situated at Raddoluwa in Ragam, Pattu, Alutkuru Korale, South, Colombo District, for the purpose of constructing a Preventorium, and nurses' quarters, &c., thereon.

2. The Preventorium is intended for the care of children from the slums and crowded areas of Colombo, and its vicinity and their protection from tuberculous infection, the land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

(a) Term : 99 years;

(b) Rent : Re. 1 per acre per annum;

(c) The lessees shall carry out, at their own expense and to the satisfaction of the Government Agent, Western Province, any works that are necessary in order to prevent surface erosion of the soil;

(d) The lessees shall take necessary steps, to the satisfaction of the Director of Health Services, to protect the local residents from tuberculous infection;

(e) The lessees shall take necessary steps, to the satisfaction of the Director of Health Services, to prevent the pollution of the Dandugam Oya by the leading of drains and sewage works thereto;

(f) The lessees shall use the land as a site for a Preventorium and nurses' quarters, &c., and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 27, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

No. LS. 2604.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATIONS 1948**

NOTICE is hereby given that the Kachcheri Irrigation Scheme Co-operative Agricultural Production and Sales Society has applied for a lease of a piece of Crown land, about one acre in extent, out of the area reserved for commercial purposes in the Paranthan, Town Preliminary Lay Out Plan for the purpose of erecting a go-down and office thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

(a) Term : 30 years, with an option of renewal for a further term of 30 years;

- (b) Rent : Rs. 36 per annum ;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease, erect on the land, to the satisfaction of the Government Agent, Northern Province, a permanent building to be used as a go-down and office ;
- (d) The lessee shall use the land as a site for a go-down and office and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 27, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose ;
- (d) The lessees shall, within one year of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi of the temple as the case may be for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 27, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

No. LS 2048.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs. A. D. Sonanayake, W. U. Silva, H. J. K. Charlis Silva, H. A. J. Appuhamy and U. N. B. Sripala—trustees of the Sri Saddharma Pracharaka Samithiya, Yodakandiya, Tissu—have applied for a lease of about 15 acres of Crown land from lot 77 in Topo 2, situated about a mile to the south of Nimalawewa, Hambantota District, for the purpose of establishing a Hermitage thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Rent : Rs. 4.50 per annum ;
- (b) The lessees shall, within one year from the commencement of the lease, establish a Hermitage on the land to the satisfaction of the Assistant Government Agent, Hambantota ;
- (c) The lessees shall use the land as a site for a Hermitage and for no other purpose ;
- (d) The lessees shall not undertake any excavation on the land without the prior approval of the Archaeological Commissioner ;
- (e) The lessees shall hand over to the Archaeological Commissioner any antiquities found on the land ;
- (f) The lessees shall not tamper with any inscriptions found on the land ;
- (g) The lessees shall not erect any building or other structures on the land without the prior approval of the Archaeological Commissioner ;
- (h) The lessees shall, within six months of the establishment of the Hermitage, dedicate it by deed approved by the Public Trustee. In the event the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 27, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

No. LS 2773.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs. Don Deonis Madarasingha, Madarasungei Jamis Appuhamy, Manamperigei Don Juwanis, Marthens Rubasin Jayasekera and Mrs. Wijesekera Muddamalayanage Dona Gimara—trustees of the Kongahadenya Parent Teachers Association—have applied for a lease of a piece of Crown land about 1½ acres in extent, from lot 414 in F. V. P. 18, situated in Bengamuwa, Matara District, for the purpose of establishing a Buddhist temple thereon.

2. The land is available for the purpose. The nearest Buddhist temple is situated about 2½ miles away. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Rent : Rs. 2 per annum ;
- (b) The lessees shall, within one year from the commencement of the lease, erect a temporary logunge (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the A. G. A., Matara ;

No. LS. 2718.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs. Basnayake Mudiyanselage Lionel Karunaratne, Pinnawela Aratchilage Sriwardenahamy, Hettivitharalaye Panchmahatmaya, and Salpadoru Thuppahige John Silva of Udagama, Pinnawela—Trustees of the Pinnawela-Udagama Rural Development Society, Pinnawela, have applied for a lease of lots 309 and 310 in F. V. P. 543, Udagama, in Extent 2 R. 9 P., situated in Ratnapura District, for the purpose of erecting a meeting hall thereon and as a site for a playground.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Term : 5 years ;
- (b) Rent : Rs. 1.25 per annum ;
- (c) The lessees, shall, within one year from the commencement of the lease, erect a meeting hall on the land to the satisfaction of the Government Agent, Province of Sabaragamuwa ;
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and playground and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo March 27, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

No. LS./2393.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs. H. A. Podi Singho of Bombiwela and K. A. Bastian Adikari of Dematapitiya—trustees of the Bombiwela Vihara Wardana Samitiya, have applied for a lease of lot 16 in P. P. 6070, in extent 2A, 3R. 17P., situated in Bombiwela, Chilaw District, for the establishment of a Buddhist temple thereon.

2. The proposed temple will serve the Buddhists inhabitants of Bombiwela and the neighbourhood. It is proposed to lease about one acre from this lot to the applicants subject to the following conditions, amongst others :—

- (a) Rent : Re. 1 per annum ;
- (b) The lessees, shall, within three years from the commencement of the lease, erect an Avasa and Viharage (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Assistant Government Agent, Puttalam ;
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple, and for no other purpose ;
- (d) The lessees, shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 27, 1953.

E. K. B. ASERAPPA,
for Land Commissioner.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීමයි

LA. 3172/J/HLG/200.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

හලාවත දිසායාගේ උතුරු පිටියේ කෝරළය නෙලුම් පොකුණ ගම් මූලාදුනි කොවිතායේ පිහිටි මැදලොටු-පුක්කුලම් V. C. පාර සහ බෙම්ම V. C. පාර අළු, පහත සඳහන් අය විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම් නිරු:—

- 1 S. P. ඉනතිලක, මල්ලවගාර, මාදම්පේ
- 2 F. S. P. ඉනතිලක, එම
- 3 S. H. පෙරේරා, එම
- 4 Mrs. වනිගනුංග, එම
- 5 A. R. සල්මෝ, පුක්කුලම්, මාදම්පේ
- 6 D. H. නන්දමෙදු, එම
- 7 D. H. ගනප්පික්, එම
- 8 D. H. අගස්වත්, එම
- 9 A. P. අගස්වතු, එම
- 10 A. M. ප්‍රනාන්දු, එම
- 11 රෝසා ප්‍රනාන්දු, එම
- 12 කුඩාර්ෆ්, එම
- 13 A. P. රාමා වෙල් විදුනේ, නෙලුම් පොකුණ, මාදම්පේ
- 14 A. R. පබ්ලිතු, පුක්කුලම්, මාදම්පේ
- 15 සිසිලි ජේන් ජයවර්දන, එම
- 16 A. R. අත්තෝනි, එම
- 17 N. D. S. සිල්වා, එම
- 18 A. R. සුමනවතී, එම
- 19 A. M. ප්‍රනාන්දු, එම
- 20 D. H. නන්දමෙදු, එම
- 21 ජේ. අමරසේකර No. 4 1/2, මහිනාගෝඩ පාර, රජගිරිය
- 22 A. R. අත්තිරිඬි, පුක්කුලම්, මාදම්පේ
- 23 A. R. සියංචුරිස්, එම
- 24 A. R. සීන්චි, එම
- 25 A. R. දුරින්, එම
- 26 S. R. මන්තිරියා, එම
- 27 Mudr. L. M. W. සේනානායක, මාදම්පේ
- 28 S. A. පුංචි මැතික්කා, නෙලුම් පොකුණ, මාදම්පේ
- 29 S. A. සලමෝන් සිංඤ්ජ, එම
- 30 S. A. ප්‍රංචි සිංඤ්ජ, එම
- 31 A. M. පුංචි මැතික්කාමි, එම
- 32 S. A. රත්මැතික්කාමි, එම
- 33 W. M. බන්ඩප්පුහාමි, එම
- 34 J. A. මයිසුල් පුහාමි, එම
- 35 S. A. බබා අප්පුහාමි, එම
- 36 A. P. ඉවල්, එම
- 37 D. K. සෙනරත්න, එම
- 38 M. ඉනරත්න තෙරෝ, එම
- 39 W. P. මංගෝ, පුක්කුලම්, මාදම්පේ
- 40 A. R. මර්නිතු, එම
- 41 S. R. මන්තිරියා, නෙලුම් පොකුණ, මාදම්පේ
- 42 W. H. බන්ඩියා, පුක්කුලම්, මාදම්පේ
- 43 A. P. කිරියා, එම

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953 ක්වූ ජනවාරි මස 16 වැනි දින කොළඹදීය.

LW 3746.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

බදුරු දිසායාගේ යටිතිද කොවිතායේ පස්සර කෝරළේ කනගෙලගම පිහිටි වපසරිය අක්කරයක් පමණ ආර්ථිකයෝ නොලේ වත්තෙන් කොටසට, මාදම්පේ:—

උතුරට: නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: ඉහත සඳහන් ඉඩමේ කොටස.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්තේකළේ: අ.ජ. ඇ.ජ. අමරසිංහ, ස්වාමීන් ලේකම්තුමා.

J/TW/2569.

මේ 1953 ක්වූ මාර්තු මස 3 වැනි දින කොළඹදීය.

LWA 8.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

බදුරු දිසායාගේ යටිතිද කොවිතායේ බදුරු නගර සීමාව තුළ පිහිටි අ. 0, රු. 1, ප. 23 ක් වපසරිය ආර්ථිකයෝ නො. 43 දරණ නගර ලේ සිතියමේ නො. 14 වැනි පිටුවේ නො. 41, 55, 54 54A දරණ බිම් කවිටි වශයෙන් මැන විස්තර කර තිබෙන වෝකර් සහ ග්‍රීන් සමාගමේ ඉඩම, වරකාවත්ත, දික්වත්ත; දික්වත්ත, සහ නො. 43 දරණ නගර ලේ සිතියමේ නො. 19A දරණ පිටුවේ නො. 15 දරණ බිම්කවිටි වශයෙන් මැන විස්තර කර තිබෙන වරකාවත්ත, මයි:—

උතුරට: විල්ස්ගේ පිටිටතිය;

නැගෙනහිරට: මැසියන්ගේ ඉඩම්;

දකුණට: ජේස්පිටිටතිය;

බස්නාහිරට: පල්ලේ විදිය.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

J/HLG/2261.

මේ 1953 ක්වූ මාර්තු මස 5 වැනි දින කොළඹදීය.

අංකය: LP/A. 15.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

දකුණු පළාතේ ගාලු දිසායාගේ වැල්ලොඩ පත්තුවේ මැදකුඹුර නැමති ගමෙහි, උතුරු—මහළුදත්ත පාරට යාබදව පිහිටි ඉඩම්වලින් අක්කර 0, රු. 0, පර්චස් 6ක්, පමණ බිම් ප්‍රමාණය ආර්ථිකයෝ කොටසට, මාදම්පේ:—

උතුරට: මඩකුඹුරවෙල;

නැගෙනහිරට: උතුරු පාර;

දකුණට: කනටගහවත්ත;

බස්නාහිරට: මැදකුඹුරවෙල;

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953 ක්වූ මාර්තු මස 10 වැනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්චන්ද්‍ර මහා මුල්ලන්කුලමි නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ අදහම් පාලක නිලධාරී තුමාගේ කොට්ඨාසයේ රම්බඩ වවුම් මූලාදානයේ කොටසේ කඩුකිතුල ගමෙහි පිහිටි හෙල්ඩොබ් වත්තේ මැද කොටසේ 9 වෙනි කවිලයේ අක්කර 2ක් පමණ ඇති ඉඩම් කැබල්ලට මායිම්:—

උතුරට: වත්තේ ඉතිරිකොටස වෙන්කරන අඩි පාර;

නැගෙනහිරට: කඩුකිතුල ඇල, සහ වත්තේ ඉතිරිකොටස;

දකුණට: නුවර-නුවරඑළිය පාරේ බොක්ක කොමිෂර 30/12 සිට 30/15 අතර කොටස;

බස්නාහිරට: ගලායන කානුවි සහ පිහිල්ල.

පී. බී. මුල්ලන්කුලමි,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

නො. J/E/2500(L.D.1190/LE).

මිලී 1953ක් වූ පෙබරවාරි මස 24 වැනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

පලාත් නො. A 3,316. ගම—මාම්පෙ (කොටසක්)

කැබලි 1 සිට 9 දක්වා මිලී 1953ක් වූ ජූනි මස 2 වෙනි දින ප්‍රථිභාග 9 30ට

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ගොඩකපුරුගහවත්ත	පාර	බබිලිවි. සේනත් පෙරේරා සහ ඩී. ඩී. ලුසිනාමි, මාම්පෙ, කැප්බෑව	0 0 2.77
2	ලියනගෙවත්ත	එම	ඩී. ඒ. කන්තිඅරච්චි, මාම්පෙ	0 2 2.70
3	හල්ගහවත්ත	එම	බබිලිවි. භූගෝර්ස් පෙරේරා, මාම්පෙ	0 0 0.52
4	එම	එම	ඇම්. ඩී. පීරිස්, මාම්පෙ	0 0 0.60
6	එම	එම	බී. ඩී. ලිවිනිස්, මාම්පෙ	0 0 3.31
7	ගොඩකපුරුගහවත්ත	එම	අයි. ධර්මස, මාම්පෙ	0 0 2.44
9	කමහෙවත්ත නොහොත් නවසිඹුලවත්ත	එම	ඩී. කේ. ඩී. සෙලෙස්නිනාමි, මාම්පෙ	0 0 6.28

කැබලි 10 සිට 19 දක්වා මිලී 1953ක් වූ ජූනි මස 2 වෙනි දින අපරභාග 2.30ට

10	හල්ගහවත්ත	පාර සහ ඇගිලිය	බබිලිවි. ඇලිස් පෙරේරා, මාම්පෙ	0 0 2.38
11	එම	පාර	බබිලිවි. නිශේරාමි, මාම්පෙ	0 0 0.50
12	මකුරුගහවත්ත	එම	ඒ. ඇල් සේලියානාමි, බබිලිවි. ප්‍රබෝර්ස් පෙරේරා සහ බබිලිවි. නිශේරාමි මාම්පෙ	0 0 2.41
13	ගහේවත්ත	එම	පී. මේධානඥ සර්වත්තුමා, මාම්පෙ	0 0 3.52
14	නල්ගහවත්ත, වර් ප න ම නො. 133, දරන ඉඩම	එම	පී. ඩී. එම්. කැරැණිනිලක, තුන්බෝවිල, කැප්බෑව	0 0 3.02
15	නල්ගහරත්ත, නො. 125 දරන ඉඩම	එම	ඒ. සරනේලිස්, මාම්පෙ	0 0 0.95
17	නල්ගහවත්ත, නො. 119 දරන ඉඩමේ කොටසක්	එම	බබිලිවි. මේරි ප්‍රනාන්දු, මාම්පෙ	0 0 0.66
18	කෝන්දුරුවත්ත, නො. 113 දරන ඉඩම	එම	ඩී. ඒ. විජේරත්න, රචනවත්ත, මොරටුව	0 0 6.69
19	පොලොරුවත්ත, නො. 101 දරන ඉඩම	එම	බී. ඩී., ලිවිනිස්, එම්. ඒ. සමරසිංහ, මාම්පෙ	0 0 1.97

කැබලි 20 සිට 29 දක්වා මිලී 1953ක් වූ ජූනි මස 3 වෙනි දින ප්‍රථිභාග 9.30ට

20	පොලොරුවත්ත, නො. 91 දරන ඉඩම	පාර	ඇම්. ඩී. විරසිංහ, මාම්පෙ	0 0 1.22
21	පොලොරුවත්ත, නො. 85/1 දරන ඉඩම	එම	ජේ. සයිමන් ප්‍රනාන්දු, මාම්පෙ	0 0 0.73
22	පොලොරුවත්ත, නො. 79 දරන ඉඩම	එම	එම්. ඩී. වැර්ලිස් සිසෙසුන් සහ ඇස්. ඩී. සෙලානෝගා, මාම්පෙ	0 0 0.62
23	පොලොරුවත්ත, නො. 71 දරන ඉඩම	එම	එම්. ඩී. ඩී. විජයනන්දන, මාම්පෙ	0 0 1.76
24	පොලොරුවත්ත, නො. 65 දරන ඉඩම	එම	කේ. පබ්ලිස් ප්‍රනාන්දු, ටී. නෙලෝ ප්‍රනාන්දු සහ ඇම්. සිමන් ප්‍රනාන්දු, මාම්පෙ	0 0 1.12
25	පොලොරුවත්ත, නො. 59 දරන ඉඩම	ඉඩම	එම්. දේන විල්සන්, විල්සන් ගබඩාව, දෙහිවල	0 0 1.12
26	අර්බෝගහවත්ත, නො. 55 දරන ඉඩම	පාර	බබිලිවි. රණසිංහ පෙරේරා, බබිලිවි. ඇබ්ලිස් පෙරේරා, බබිලිවි. ලිසි පෙරේරා, බබිලිවි. කාර්ලින පෙරේරා, මාම්පෙ	0 0 1.24
27	පොලොරුවත්ත, නො. 49 දරන ඉඩම	එම	එම්. නිබ්බානෝගා, මාම්පෙ	0 0 1.21
28	අර්බෝගහවත්ත, නො. 25 දරන ඉඩම	එම	ඇම්. ඩී. ප්‍රාච්චන්ද්‍ර, මාම්පෙ	0 0 8.53
29	මදවිගහවත්ත, නො. 77 දරන ඉඩම	එම	එම්. ඩී. පෝත්සිසෙසුන්, මාම්පෙ	0 0 8.88

කැබලි 30 සිට 41 දක්වා මිලී 1953ක් වූ ජූනි මස 3 වෙනි දින අපරභාග 2.30ට

30	මදවිගහවත්ත	පාර	බබිලිවි. ඇම්. කේ. ඩී. බෝවත්ත, මාම්පෙ	0 0 5.40
31	කර්බෝවිලියවත්ත	එම	එම්. ඩී. හේමපාලසමරසිංහ සහ එම්. ඩී. සිරිසේන සමරසිංහ, මාම්පෙ	0 0 2.76
33	එම	එම	එම්. ඩී. ඩී. විජයනන්දන, මාම්පෙ	0 0 2.07
35	එම	එම	නෙපානිස් ගෝමිස්, මාම්පෙ	0 0 0.76
36	එම	එම	ඇල්. ඒ. හෙසුන් අප්පුහාමි, මාම්පෙ	0 0 1.79
37	අම්ගහවත්ත	එම	කේ. කරෝලිස් ගෝමිස්, කේ. නෙපානිස් ගෝමිස්, කේ. ජමෙල් ගෝමිස් සහ බබිලිවි. අභේවත්ත, මාම්පෙ	0 0 2.03

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
38	කෝදුරුවත්ත සහ බණ්ඩාර පිටියෙවත්ත	පාර	එච්. ඩී. පී. පීරිසනන්දන, මාම්පෙ	0 0 3.96
40	උදයෙවත්ත	එම	කේ. නෙලේතිස්, මාම්පෙ	0 0 5.31
41	එම	එම	ඒ. ජයරත්න, මාම්පෙ	0 0 1.46

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිදු සිවිලිකමකින් තොරව සියලුදෙනාම තම තමන්ගේ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලපැවැත් අයවලුන් හෝ ඉහත සඳහන් වේලාවට කොළඹ කම්බේරියේදී මාස මිලියන 100 ක් සම්බන්ධ විය යුතුයි.

තවද වම් 1953 ක්වූ මැයි මාස 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිලිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා මෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්වූ මාර්තු මාස 23 වෙනි දින කොළඹ කම්බේරියේදීය. ඒ. සෙන්ටි වි. පීප්පෝන්ත,
කොළඹ දිස්ත්‍රික්කයේ අණකුම්බේ උප ඒජන්තතුමා.

සියලු ලියවිලිවලට මේ නොමිලය සඳහන් කරනු. LD. 1026 (J/HLG/680).

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට අණකුම්බේ අදහස් කරන බැවින් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

ඉඩමේ නම: ලබුණේනේවත්ත P. P. A. 1,914 යෙහි ලොච් 1.
වපසරිය: අක්කර 1, රූ. 0, පර්චස් 0 යි.

පිහිටීම: මධ්‍යම දිසාවේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ වලපහේ කොට්ඨාසයේ මැදපලාන කෝරළේ තෙරපැහැගමේ.
විස්තර: සිරි නොබහුලියේ නුතන, සිරි කන්කුස්සා, මතුරු වැන්නියන් සහ කානුවලවල් දෙකක් පිහිටා තිබෙන වත්ත.
අයිතිකරුවන්ගේ නම: තෙරපැහැ පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ වේගෝලේලේ ගෙර උක්කුරු.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිදු සිවිලිකමකින් තොරව සියලුදෙනාම තම තමන්ගේ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලපැවැත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ මැයි මාස 22 වැනි දින ප්‍රතිභා 10.00 ට නුවරඑළිය කම්බේරියේදී මාස මිලියන 100 ක් සම්බන්ධ විය යුතුයි.

තවද වම් 1953 ක්වූ මැයි මාස 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිලිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා මෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්වූ මාර්තු මාස 10 වෙනි දින නුවරඑළියේ කම්බේරියේදීය. ඩී. පී. වි. ඒ. පේ. පී. සේනාරත්න,
නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ අණකුම්බේ උප ඒජන්තතුමා.

නො. ඇල්. ඩී. 1128.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට අණකුම්බේ අදහස් කරන බැවින් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

පිහිටීම: මධ්‍යම පලාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ වලපහේ කොට්ඨාසයේ මධ්‍යපලාන කෝරළේ නුවරඑළිය නගර සභාවට අයිති (බහිරුකොළේ) කොට්ඨාස 1 ඇතුළත.

ඉඩමේ නම: සිසිර නැමැති ඉඩමේ නො, 203 දරණ ඉඩමේ නක්සේරු කොටසක්.
ප්‍රමාණය: අ. 0, රූ. 0, පර්චස් 3.9 (පී. පී. ඒ 17,904 දරණ පලාතේ කැබලි 1.

විස්තර: නාවකාලික වශයෙන් ඉඩමේ මල් වවා තිබේ.
අයිතිකරුවන්ගේ නම: ඒ. ඇස්. ඩී. පියතිලක ඔහන්මි, සිසිර, නුවරඑළිය.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිදු සිවිලිකමකින් තොරව සියලුදෙනාම තම තමන්ගේ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලපැවැත් අයවලුන් හෝ වම් 1953 වූ ජූනි මාස 2 වැනි දින උදේ 10 වේලාවට නුවරඑළියේ කම්බේරියේදී මාස මිලියන 100 ක් සම්බන්ධ විය යුතුයි.

තවද වම් 1953 මැයි මාස 25 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිලිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා මෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්වූ මාර්තු මාස 20 වෙනි දින නුවරඑළියේ කම්බේරියේදීය. ඩී. පී. වි. ඒ. පේ. පී. සේනාරත්න,
නුවරඑළියේ දිස්ත්‍රික්කයේ අණකුම්බේ උප ඒජන්තතුමා.

අංකය: L.P. 6307.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණකුම්බේ අදහස් කරන බැවින් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. මාලේලේ ප්‍රදේශයේ කාර්මික පාරිසාරාලී නැතිව සඳහා භූමියක් මිලට ගැනීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මූලික සිතියම අංක A 1,318. ගම—කලුච්චල

ගාලු නාගරික සභාවතුළ පිහිටි රිච්මන්කන්ද වර්පනම් නොමිල 16 දරණ අක්කර 3, රූ. 2, පර්චස් 4.87 ක් මිශාල ඇති "මවුන්ඩ්" නැමැති බිම් කැබැලිට මායිම්:—

- උතුරට: කැපු ඇල;
- නැගෙනහිරට: සීමා නිවාසය;
- දකුණට: වැම්ප්ලර්ස් පාර;
- බස්නාහිරට: රිච්මන් කන්දපාර.

අයිතිකම්වලට අයත් නම්—

ගාල්ලේ ඩී. ජී. ගුණවර්ධන පෙරකපුරු මහතාගෙන් අයිතිය ලැබී ඇති උරුමකරුවන්ගේ: (1) ගාල්ලේ මිහිපිටියේ උඩලත්තිය නැමැති නිවාසයේ පදිංචි ජී. ජී. ඩී. සෙනෙවිරත්න නෝනාමහත්මිය, (2) කොළඹ ද සිල්වා සහ මැන්දිස් පෙරකපුරු මහත්වරු බාගේ අයුම වික්‍රමසිංහ නෝනාමහත්මිය, (3) කොළඹ ජූලියස් සහ ක්‍රිස්ටි පෙරකපුරු මහත්වරු බාගේ ජවා ගුණවර්ධන නෝනාමහත්මිය, (4) කොළඹ ජූලියස් සහ ක්‍රිස්ටි පෙරකපුරු මහත්වරු සමාගම බාගේ අයිඩා ගුණවර්ධන, (5) ගම්පහ පාලිකෝචි පදිංචි එම්. ජී. ගුණසේකර මහත්මිය, (6) එම්. ඩී. පෙරේරා නෝනාමහත්මිය, (7) මන්නාරම මිෂනාරි නිවාසයෙහි පදිංචි ඩී. ඩී. එම්. පෙරේරා නෝනාමහත්මිය, (8) ගම්පොල කාමරපිටියේ, පොල්වත්තේ වලවිලේ පදිංචි මැතිල්ඩා වික්කොඩි නෝනාමහත්මිය, (9) අඟුරුපුර ප්‍රසිද්ධ වැඩකරන දෙපාර්තමේන්තුවේ කාර්යාලයේ ජී. ජී. ඇස්. පෙරේරා සේනාධරා, (10) මරදන, කුම්බල් පෙල්ස් අංක 6 කිවිටියක්කාර පාලි පදිංචි ආර්. පී. ගුණසේකර මහත්මිය, (11) කොළඹ අංක 6 ඊඩ්ලි පෙල්ස් පදිංචි එම්. ජී. ගුණසේකර මහත්මිය, (12) කොළඹ 5 හැවිලොක් වවුන් 27 බෝසන් පාර පදිංචි ජී. එම්. ගුණසේකර නෝනාමහත්මිය, (13) කොළඹ 5 හැවිලොක් වවුන් 27, බෝසන් පාර පදිංචි ජී. ඩී. ගුණසේකර මහත්මිය, (14) ගාල්ලේ, මාමිපිටියේ පදිංචි ජී. ඇස්. ද. එස්. අබේරත්න මහත්මිය.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලාලත් අයවලුන් හෝ වම් 1953 ක්‍රිස්තු මැයි මස 11 වැනි දින පෙරවරු 9.30ට ගාල්ලේ කවිචේරියේ දී මා සම්මුඛව පීඨයක සිටියහ.

තවද වම් 1953 මැයි මස 4 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහිතවයන්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්‍රිස්තු මාර්තු මස 20 වෙනි දින ගාල්ලේ කවිචේරියේ දීය.

ජේ. රජපුරේ,
ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

(මේ අයිතිය මේ සම්බන්ධ සෑම ලියකියවිලිලකම සඳහන් විය යුතුයි.) රිපරන්ස් නො: LD 3354—J/LG/2357.

1950ගේ අයිතිය 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අයිතිය 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මිහිකලපු දිස්ත්‍රික්කයේ ඒරවුර් කෝරළේ පිත්තුවිල ඒරවුර් නො. 4 බෙදුමේ පිහිටි පහත සඳහන් මායිම් සහිත කලවිලේනේ නමින් හැඳින්වෙන අක්කර 5½ පමණ විශාල ඉඩම.

උතුරට: රජයේ ඉඩම.

භූගෝලාකාරය: කිරිඳිබො පුංචිරල සහ අබ්දුල් කාදර් සිලසිහුමාට අයිති ඉඩමේ ඉතුරු කොටස.

දකුණට: අබ්දුල් කාදර් සිලසිහුමාට අයිතිවත්තේ ඉතිරි හරිය.

බටහිරට: නො: 5/1949 පලාතේ ලොවි නො: 1.

අයිතිය: 1 අබ්දුල් කාදර් සිලසිහුමා සාත්තන්කුඩි නො: 1 බෙදුම 2 කාර්දේස්සු වේදරනියම් පොසිතියර් පාර, මිහිකලපුව. 3 සිත්තනම්බියේ අයිතිය ඒරවුර් නො. 4 බෙදුම 4 පොත්තම්බිලම් කිලිත්තර් සහ, 5 කිරිඳිබො පුංචිරල, අඵත්වෙලුදපොළ, ඒරවුර්.

උවමනාව: ඒරවුර් නගර සභාව විසින් ගෙනයන දුප්පත් ප්‍රතිපත්ති නිවාස ව්‍යවස්ථාපිත සඳහා.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලාලත් අයවලුන් හෝ වම් 1953 ක්‍රිස්තු ජූනි මස 8 වන දින පෙරවරු 9.30ට ගාල්ලේ මිහිකලපුවේ කවිචේරියේ දී මා සම්මුඛව පීඨයක සිටියහ.

තවද වම් 1953 ක්‍රිස්තු මැයි මස 31 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහිතවයන්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

අයිතිවාසිකම් සම්බන්ධ සියලු ලියකියවිලි විභාගය පවත්වන දිනයෙහි මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

වම් 1953 ක්‍රිස්තු මාර්තු මස 18 වෙනි දින මිහිකලපුවේ කවිචේරියේ දීය.

ජී. රජපුරේ,
මිහිකලපු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

(මේ අයිතිය මේ සම්බන්ධ සෑම ලියකියවිලිලකම සඳහන් විය යුතුයි.) රිපරන්ස් නො: LD 2905—J/LLD/2910.

1950ගේ අයිතිය 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අයිතිය 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර:—

පලාතේ නො. මුල් පලාත A 963. ගම—පද්දිප්පලෙයි

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීර්තනා	ප්‍රමාණය, අ.රු.ප.
2	නමරකොයිති	නොවැවු ඉඩම	කේ. සිත්තනම්බි, ආරෙසිපත්තොයි	0 0 9.5
5	එම	එම	කේ. සිත්තනම්බි, ආරෙසිපත්තොයි	0 0 6.9
6	ඇල	ඇල	කේ. සිත්තනම්බි සහ කේ. සිත්තනම්බි, ආරෙසිපත්තොයි	0 0 5.9
එකතුව				0 0 22.3

මහලුපිහිටි ආරු ව්‍යවස්ථාපිත ඇලක් නැතිවීම සඳහා

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලාලත් අයවලුන් හෝ වම් 1953 ක්‍රිස්තු ජූනි මස 8 වැනි දින පෙරවරු 9.30ට ගාල්ලේ මිහිකලපුවේ කවිචේරියේ දී මා සම්මුඛව පීඨයක සිටියහ.

තවද වම් 1953 ක්‍රිස්තු මැයි මස 31 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහිතවයන්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි. අයිතිවාසිකම් සම්බන්ධ සියලු ලියකියවිලි විභාගය පවත්වන දිනයෙහි මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි.

වම් 1953 ක්‍රිස්තු මාර්තු මස 18 වෙනි දින මිහිකලපුවේ කවිචේරියේ දීය.

ජී. රජපුරේ,
මිහිකලපු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

(මේ අංකය මේ සම්බන්ධ සෑම ලියාපදිංචිලිකම් සඳහන් විය යුතුය). රිපර්ස් නො: LD 3374—J/E/2628.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මඩකලපුව දිස්ත්‍රික්කයේ ඒරවුර් කෝරළේ පන්තුවිලි වන්දරාමුලෙයි ගමෙහි පිහිටි පහත සඳහන් වෛසිම් රේඛිත කොමිෂනරෙහි වත්ත නොහොත් ප්‍රොක්ටර් වත්ත නමින් හැඳින්වෙන අක්කර 4ක් පමණ වියාල ඉඩමට මායිම්:—

උතුරට හා නැගෙනහිරට: එම ඉඩමේ ඉදරු කොටස්;

දකුණට: ගම් සභා පාර;

බස්නාහිරට: මඩකලපුව-ත්‍රිකුණාමලය ප්‍රසිඛි පාර;

අයිතිය: ඇස්. තෙයිවනායගම් පෙරකඳුරු නැන සහ මඩකලපුවේ 14, සෙන්ට්‍රල් රෝඩ්හි, ඇස්. තෙයිවනායගම් මහත්මිය,

උවමනාව. වන්දරාමුලෙයි මධ්‍යම පාසැලට ජලය සැපයීම සඳහා

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ ජුනි මස 9 වන දින පෙරවරු 9ට මඩකලපුවේ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1953 ක්වූ ජුනි මස 1 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

අයිතිවාසිකම් පිළිබඳ සියලු ලියකියවිලි විභාගය පවත්වන දිනයෙහි මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි.

වම් 1953 ක්වූ මාර්තු මස 18 වෙනි දින මඩකලපුවේ කවිචේරියේදී.

වි. රජදාසරෙ, දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අයිතිය: LA/7605/J/HLG/2255.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වෙනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ තීරියාල ගත්පත්තුවේ, ගලකොත්වැව පළාතේ, ගල්කැටියාගම නම් ගමේ පිහිටි කලින් කහවගහ මුල වත්ත. දැනට වැවකොටුවත්ත නමින් ඉඩමක් අක්කර 0, රූඩ් 0, පර්චස් 13.1 ක විකාලයක් ඇති බිම් කැබල්ල වන නො: 2,882 දරණ අවසාන ගනු මැනීමේ සැලැස්මේ 1 වෙනි අතිරේකයේ 103 වෙනි කැබල්ල යයි විචා විචාරව හැඳින්වන බිම් ප්‍රමාණයයි.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ මැයි මස 11 වෙනි දින ප්‍රවිභාග 9.30ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1953 ක්වූ මැයි මස 3 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්වූ මාර්තු මස 20 වෙනි දින කුරුණෑගල කවිචේරියේදී.

ඇන්. ඇන්. ඩී. ඒල්ලා, වයඹ පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

නො. F. V. P. 477 දරණ ජලයේ අතිරේක 1

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අ. රූ. ප.
193	බත්ඞාරයේන ... සේන සහ වත්ත කෙසෙල්ගස් 14ක් නියමි.	සී. ඇල්. ඇම්. මරික්කාර් ගජජයාර්, දෙහිගස්නලාව, බලන්ගොඩ	1 1 0
194	එම ... සේන ...	උඩවත්තෙබ්බාලගෙ ජේමිස්, එම සයිමන්, එම පොඹිහාමි සහ කොත්තින්තෙ බඩනැලගෙ දිලෝහාමි, සියල්ලෝම නො. 66 පරණ පාර, බලන්ගොඩ	0 3 10
			එකතුව ... 2 0 10

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ මැයි මස 2 වැනි දින උදේ 10.30ට බලන්ගොඩ උසාවියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1953 ක්වූ අප්‍රේල් මස 24 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

නො. J/HA/1813/LR. 4995.

වම් 1953 ක්වූ මාර්තු මස 18 වෙනි දින රත්නපුර කවිචේරියේදී.

ඇම්. ජේ. ඇම්. මුසින්, දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උපවගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර :—

අවසාන ගම් සිතියමේ නො. F. V. P. 410 දරණ ජලාගාර අතිරේක 2.

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර.ප.
55 මල්ල කනු ව ඇස්වෙලි	අවුරුදු 35 පමණ වන තෙක්ද, අවුරුදු 40 පමණ වන කොස් ගසක් සහ අඹගස් 8ක්ද, අවුරුදු 30 පමණ වන පොල්ගස් 2ක්ද, අවුරුදු 15 පමණ වන පුවක්ගස් 15 සහ දුක්කුම්භේදල්ල ගස් 3ක්ද, අවුරුදු 10 පමණ වන නාරත්තල සහ දෙහිගස් 3ක්ද, අතු සෙවිලිකළ නාවකාලික මිටුවක් සහ සීර පාසැල් කොබනාගිල්ලේ කොටසක් ඇති වන්න	කුඩාගමගෙ සීලවතී, ගල්ලාල්ල, නාදිකාලික මිටුව සහ පාසැල් ගොඩනැගිල්ල අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව මගින් සාදවා තිබේ	0 0 38.7
එකතුව ..			0 0 38.7

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ මැයි මස 4 වැනි දින උදේ 10.30ට ගල්ලාල්ල පාසැලට පාසැලට මා සම්මුඛවී සිටිය යුතුයි.

නවද වම් 1953ක් වූ අප්‍රේල් මස 25 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

නො. J/E/526/LR/4841.

වම් 1953ක් වූ මාර්තු මස 19 වැනි දින රත්නපුර කවිවේදියේ දීය. ඇම්. ජේ. ඇම්. මුසින්, රත්නපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය : J/AL/2069/LM 5446.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර :—

මුල් සැලැස්මේ අඩක A 758. ගම—වව්වාරම

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර.ප.
1 ලංකාඉර කුඹුරේ පිල්ලෑව	අවුරුදු 40ක් වයස් වූ පොල්ගස් 2ක්ද, අවුරුදු 8ක් වයස් වූ පොල්ගස් 4ක්ද, අවුරුදු 3ක් වයස් වූ පුවක් ගස් 6ක්ද, ඇති වන්න සහ වෙල්ලෙන් කොටසක්	දේවාලගම වව්වාරම පදිංචි ගමගේ මුද්දන්ගේ	0 0 13
2 ඉරවේල්ලේ කුඹුර	කුඹුරක් ව පැවැත්වෙන්නේ කිසිදු ලබන මුදු බිම, වෙල්ලෙන් කොටසක් තිබේ	දන්මිටිම වෙව්ලේදෙනියේ පදිංචි ඇම්. ඇම්. ජේල්දන්	0 0 13.6
3 වැවගාලේ මඩවත්ත සහ වැවගාලේ මඩ කුඹුර	අවුරුදු 40ක් වයස් වූ පොල්ගස් 7ක්ද, අවුරුදු 15ක් වයස් වූ පුවක්ගස් 5ක්ද, අවුරුදු 10ක් වයස් වූ දුක්කුම්භේදල්ල ගස් 5ක්ද, ඇම්. වෙල්ලේ කොටසක්ද, ඇති වන්න සහ කුඹුරක් ව පැවැත්වෙන්නේ කිසිදු ලබන මුදු බිම	දේවාලගම වව්වාරම පදිංචි ගමගේ සුද්දනා	0 0 27.7
එකතුව ..			0 1 14.3

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ මැයි මස 14 වැනි දින පූච්ඡාගාර 9.00ට ජ්‍යෙෂ්ඨත්ව ග්‍රාම සංවර්ධන සමිති සාලට මා සම්මුඛවී සිටිය යුතුයි.

නවද වම් 1953ක් වූ මැයි මස 7 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක් වූ මාර්තු මස 16 වැනි දින කැගල්ලේ කවිවේදියේ දීය. ඇම්. ජී. ඩී. පී. බිබිලිවි. සරේසිංහ, කැගල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

ඉඩම් සමීක්ෂණ පිළිබඳ දැන්වීමයි

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිවේදියේ දැන්වීමයි

- මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස වම් 1953ක් වූ මැයි මස 22 වැනි දින පූච්ඡාගාර 10ට ඉඩම් සමීක්ෂණ මේ ආඥාපනත යටතේ ඉඩම් කවිවේදියක් බදුලු කවිවේදියේදී උඩ පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා විසින් පවත්වන බැවින් මෙයින් දැනුම් දෙනු ලැබේ.
- දීමනා පත්‍රය දෙනු ලබන්නේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 5 (1) අංකිත වගන්තියෙන්ද, 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති රීතිවල 3 වැනි නීතියෙන්ද සංශෝධිතවූ ඉහත දෙයන් ඉඩම් සමීක්ෂණ කිරීමේ ආඥාපනතේ පළමු වැනි උප වගන්තියේ සඳහන් සියලුම කොන්දේසිවලට යටත්වයි.
- ඉඩම් ඉල්ලුම්කරන සෑම අයෙක්ම ඉඩම් කවිවේදියට පැමිණිය යුතුයි. නැතහොත් නමෝ වෙනුවෙන් පෙනී සිටීමට කියෝපිනසන එසේ යහපත.

4. මේ ඉඩම් කවිවේදිය පිළිබඳව දැනගත යුතු යමක් ඇත හොත් එය ආණ්ඩුවේ ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි.

ඒ. සී. ඇල්. අභයසූඤ්ඤ, උප ඉඩම් කොමසාරිස්තුමා.

වම් 1953ක් වූ මාර්තු මස 25 වැනි දින කොළඹ දීය.

ඉහත සඳහන් ඉඩම්වල විස්තර

බදුලු දිස්ත්‍රික්කයේ කුම්භේදවල කොරලේ හල්පෙය සහ ගම් පිහිටි නො. 36 දරණ අවසාන ගම් ජලාගාරයේ නො. 7 දරණ අතිරේකය	අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
කැබැල්ලේ අඩකය	බිබිලිවි. ඩී. ජී. සොයිසා නොහොත්	15 2 32
197 සිට 203	බිබිලිවි. මේරි ජී. ඇස්. ප්‍රනායු නොන්නාමහත්මිය, නො. 9, මොරවින්න පාර, මෑකඩ, පානදර	

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

L.D.—B 49/50.

LA 7725/LRO/APL/4726/J/LLD/2956.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරාගෙන යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1952 ක්‍රි.ව. දෙසැම්බර් මස 18 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, ස්වාමීන්ව ලේඛකයා.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. A 1,197. ගම්—අඹහැර

Table with 5 columns: No., Description, Particulars, Name, and Area. Rows include items 1-5 with descriptions like 'ලීන්දගාවිවක්ත' and 'කෝන්ගහකුඹුර'.

L.D.—B 49/50.

LA 7702/LRO/APL/4280/J/LLD/2932.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරාගෙන යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1952 ක්‍රි.ව. දෙසැම්බර් මස 16 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, ස්වාමීන්ව ලේඛකයා.

උපලේඛනය

නො. 276 සහ 275 දරණ සිතියමේ නො. 1 දරණ ඒකාබද්ධ ආකර්ෂකය. ගම්—මාකුදුර සහ එළිවිල

Table with 5 columns: No., Description, Particulars, Name, and Area. Rows include items 68-70 with descriptions like 'පොකුකොටුවගාවාගේන' and 'වයස ඇති පොල් ඉඩමක්'.

අංකය: LRO/APL/5882—J/LLD/113/53 LP. 6551.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරාගෙන යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1953 ක්‍රි.ව. පෙබරවාරි මස 17 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. මරමර A 1,395. ගම්—අළුපොහ

Table with 5 columns: No., Description, Particulars, Name, and Area. Row 1 describes 'උරමලගේනදෙණිය සහ කහව පිටිය මානෙල්ල සහ උරමාලගේන'.

අංකය: LRO/APL/5026/J/LLD/111/53/LG/134.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මිනි 1953 ක්‍රි.පෙබරවාරි මස 17 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	රූක් අත්තන මුල හේන	අඹිපාරකින් කොටසක් ඇතුළු අවුරුදු 40ක් වයස් වූ රබර් වගාව	කොළඹ ශාලා මුවදොරේ පල්ලිය පාරේ අයිවන්ස් ගොඩනැගිල්ලේ පදිංචි එච්. ඩබ්ලිව්. ආණ්ඩුක සහ ඇම්. ඇම්. ලයි අංක 98, දකුණු ස්කිනර්ස් පාර, කොළඹ එම	0 2 32
2	එම	අඹිපාරකින් කොටසක් සහ මැව්ගසු වසරක් සෙවිලිකරණ ලද තාවකාලික ගොඩනැගිල්ලක් සහිත අවුරුදු 40ක් වයස් වූ රබර් වගාව	එම	6 3 37
				එකතුව .. 7 2 29

අංකය: LRO/APL/5026A/J/LLD/110/53/LG/133.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මිනි 1953 ක්‍රි.පෙබරවාරි මස 17 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ඉහතදී ගල - ලේලි හේන නමින් හැඳින්වූ "රබර් චීම්" වත්ත, අංක 117/125 දරණ මිරි පහම් බදු කොටස	සිර ගොඩනැගිලි 3ක් සහිත අවුරුදු 20ක් වයස් වූ රබර් වගාව	කොළඹ ශාලා මුවදොරේ පල්ලිය පාරේ අයිවන්ස් ගොඩනැගිල්ලේ පදිංචි එච්. ඇම්. ආණ්ඩුක සහ කොළඹ, දකුණු ස්කිනර්ස් පාරේ අංක 98 දරණ සාහයේ පදිංචි ඇම්. ඇම්. ලයි	5 3 26
2	එම	අවුරුදු 40 වයස් වූ රබර් වගාව	එම	0 0 38
3	එම	එම	එම	0 1 26
				එකතුව .. 6 2 10

අංකය: LRO/APL/3533/J/LLD/114/53/LG/130.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මිනි 1953 ක්‍රි.පෙබරවාරි මස 17 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
776	අලපත් දෙණියවත්ත නොහොත් හෙලනෙවු වගාව	අවුරුදු 30 වයස් වූ වත්ත	ගුරුන්ගේ පෝත් බැනියෙල්, "සෙයි", හේවාදිවෙල, රඹුක්කන	0 2 12
777	එම	එම	එම	0 0 20
778	එම	එම	එම	0 0 5
				එකතුව .. 0 2 37

L.D.—B 49/50.

අංකය : LA 3401/J/LLD/82/53.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942හේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතු වූ) 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලුක්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1953ක් වූ පෙබරවාරි මස 11 වැනි දින කොළඹදීය.

පී. බී. මුලුක්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය

මුල් ප්ලාන් නො. A 1,194 ගම—හොරගල්ල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය අ. රූ. ප.
1 මහවෙල	කුඹුරු ඉඩම (වයසයිය)	W. වාර්ල්ස් ප්‍රනාන්දු, Mrs. පැලසියානු ප්‍රනාන්දු, W. කතරිස් ප්‍රනාන්දු, W. මේරි මාගරෙච් ප්‍රනාන්දු, W. අන්තෝනි ප්‍රනාන්දු, W. ඇල්තස් ප්‍රනාන්දු, කලීපිල, මාලිපිල, W. පෙලසියානු ප්‍රනාන්දුගේ උරුමක්කාරයෝ	0 3 24
			එකතුව ... 0 3 24

අංකය : LA 3400/J/LLD/77/53.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942හේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතු වූ) 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලුක්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1953ක් වූ පෙබරවාරි මස 11 වැනි දින කොළඹදීය.

පී. බී. මුලුක්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය

මුල් ප්ලාන් නො. A 1,189. ගම—රත්නමුල්ල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 වෙලිඹිවට	පොල්වත්ත	F. B. පෙරේරා, රත්නමුල්ල, දත්කොටුව	0 0 30
2 එම	ප්‍රීදක් සහ බිත්ති නැති නාවකාලික පොල්අතු පැල් 2ක්ද, පොල්අතු බිත්ති සහ පොල්අතු පිහල, ඇති නාවකාලික ගොඩනැගිල්ලක් ඇති පොල්වත්ත	එම	0 3 7
			එකතුව ... 0 3 37

අංකය : LRO/APL/5892/J/LLD/86/53/LG/131.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942හේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වෙනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතු වූ) 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලුක්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1953ක් වූ පෙබරවාරි මස 11 වැනි දින කොළඹදීය.

පී. බී. මුලුක්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්තුමා.

උප ලේඛනය

මුල් ප්ලාන් නො. අංකය A 745. ගම—නාපේ

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය අ. රූ. ප.
1 තණසේවල්දේවත්ත	අඹුරුදු 30 වයස් වූ රබර් නෙලුන්දෙතියේ නෝලංගමුමේ පදිංචි බඩිලිච්චි. බඩාහිසා වගාව		0 3 20
			එකතුව ... 0 3 20

LA 3406/J/LLD/117/53.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942හේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතු වූ) 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලුක්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1953ක් වූ පෙබරවාරි මස 17 වැනි දින කොළඹදීය.

පී. බී. මුලුක්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නොමිලය A 1,183. ගම්—මොහොරිවිමුල්ල

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කොටකෙල්ලගමවත්ත, නල්ගම වත්ත	අවුරුදු 30ක් වයස ඇති කොස්ගහක් සහ අවුරුදු 40ක් වයසැති පොල්ගස් 4ක්ද, අවුරුද්දක් වයස ඇති එක පොල්පැලයක්ද අඩංගු ඇති පොල්වත්ත	කරෙල්ලින්නෝනා සහ D. M. එවිලින්නෝනා, මොහොරිවිමුල්ල, දන්කොටුව	0 0 12
2	එම	මැවිබිත්තිවලින් යුත් සෙවිලිකරනලද ගෙයක් සහ බිත්ති නැති පොල්අතු පැලයක් ඇති අවුරුදු 1-50 වයසක පොල්වත්ත	එම	0 3 27
3	එම	අවුරුදු 40ක් වයස ඇති පොල්ගස් 5ක් සහ අවුරුද්දක් වයස ඇති පොල්පැල 4 ඇති පොල්වත්ත	එම	0 0 9
				එකතුව .. 1 0 8

LA 3405/J/LLD/116/53.

1950 සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මේ මාසයට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 සේ අංක 61 දරන ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමා තෝරා ගත යුතු වූ) 1950 සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් පැලකොන කටයුත්තක් සඳහා ඉවසැම් තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩාර මුල්ලන්තුලලම නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1953 සේ අංක 17 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලුන්කුලලම, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,

උපලේඛනය

මුල් පලයෙන් නො. A.1,180. ගම්—මොහොරිවිමුල්ල

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කපුගමවත්ත	අවුරුදු 1-5 වයස ඇති පුවක්ගස් 20ක් අඩංගු ඇති වත්ත,	J. M. කරෙල්ලි අප්පහාමි, හාල්දඹුවන, දන්කොටුව	0 0 3
2	එම	මැවිබිත්ති සහ පොල්අතු සෙවිලිකරනලද කාටකාලික ගොඩනැගිලි දෙකක් ඇති අවුරුදු 5-50ක් වයස ඇති පොල් වත්ත	එම	0 1 38
				එකතුව .. 0 2 1

නො. L. H. 1010.

1950 සේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

කර්තෘ දිනපත්‍රයේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් අයි. ඇල්. පර්කිනන් විසින් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

1. මෙහිපහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
2. එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් මෙහිදී වෙන් වෙන් ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
3. එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) වම් 1953 සේ අංක 5 වැනි දින අපරහාග 3 ව පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ නියෝජිතයෙකුගෙන් එසේ මා ඉදිරියට එළිය යුතුයි.
 (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953 සේ අංක 28 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, එන්ද්‍ර ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිත) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953 සේ අංක 18 වැනි දින කර්තෘ කමිටියේදීය.

අයි. ඇල්. පර්කිනන් විසින්, කර්තෘ දිනපත්‍රයේ අණවුමේ අතිරේක උප ඒජන්තතුමා.

උපලේඛනය

පැලන් නො. A 3,229. ගම්—හල්කොට

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මුන්නොටුව මඩමට නොහොත් අඳුරගල්ලේ නම	සීර් වැසිකිලියක් සහ අවුරුදු 30ක් වයස ඇති රබර් තිබෙන ඉඩම	දෙසිවල, කර්බෝවිල පරකුම එවනිච්චි, පියසෙවන නිවසෙහි පදිංචි යකුපිටියේ සයිමන් පෙරේරා	0 3 0
2	එම	අවුරුදු 30ක් වයස ඇති රබර් තිබෙන ඉඩම	එම	0 0 10
				එකතුව .. 0 3 10

1950 සේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

කර්තෘ දිනපත්‍රයේ අතිරේක උප දිසාපති තැන්පත් අයි. ඇල්. පර්කිනන් විසින් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ ප්‍රකාර 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ. එම ඉඩම් මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර ඇත:—

- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙහිදී වෙන් වෙන් ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම හෝ වෙනත් සම්බන්ධකම්කීයා සිටින සෑම කෙනෙක්ම—
 (අ) වම් 1953 සේ අංක 5 වැනි දින අපරහාග 4 ව කර්තෘ කමිටියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ නියෝජිතයෙකුගෙන් එසේ මා ඉදිරියට පෙනීසිටිය යුතුයි;
 (ආ) තවද වම් 1953 සේ අංක 28 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ විස්තර, ඉල්ලා මින්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක්) සහිත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953 සේ අංක 18 වැනි දින කර්තෘ කමිටියේදීය.

අයි. ඇල්. පර්කිනන් විසින්, කර්තෘ දිනපත්‍රයේ අණවුමේ අතිරේක උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මුල් පලාතේ නො. A 3,248. ගම—ඉහල කරන්නගොඩ

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර. ප.
1	එගොඩකෙදරවත්ත අවුරුදු 20ක් වයස ඇති නාදුන්නගේද, අවුරුදු 40ක් වයස ඇති කොස්, පොල් සහ රබර් නිධන ඉඩම	කැගල්ලේ පදිංචි ඩී. පී. කන්නන්ගර දෙස්නර මහතා, කරන්නගොඩ තක්සලා නිවැසෙහි පදිංචි ඩී. ඒ.ඒ. කන්නන්ගර සහ ඩී. ඇම්. කන්නන්ගර මහතා	1 1 6
2	ගත්කන්දෙවත්ත .. අවුරුදු 30ක් වයස ඇති කොස්, රබර් සහ පොල්	එම ..	0 1 37
			එකතුව .. 1 3 3

දිපරත්ස් අංකය: LD 3396-J/LLD/2927-LRO/APL/5587.

1950ගේ අංක 9 දරණ අණුවට ඉඩම් ගැනීමේ අඥාපනතේ 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

මඩකලපු දිස්ත්‍රික්කයේ අණුවේ උප ඒජන්ත තැන්පත් තහනමක් රජයේ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවට ගැනීමේ අඥාපනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැනුම් දී සිටින්නේ:—

(1) මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ලබා ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(3) එසේ ලබා ගත් ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම:—

(අ) වම් 1953ක්වූ ජූනි මස 8වෙනි දින පෙරවරු 10ට මඩකලපුවේ කවිචේරියේදී මා ඉදිරියේ සුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) නවද එසේ පෙනීසිටින නැතැත්තා විසින් වම් 1953ක්වූ මැයි මස 31වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තරයන් මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 18වෙනි දින මඩකලපුවේ කවිචේරියේදීය.

වී. රජදුරේ, මඩකලපු දිස්ත්‍රික්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මුල් පලාතේ නො. A 1,033. ගම—නාවිච්චන්තිවූ

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර. ප.
1	නාසුවන්දිවූවුම් .. ලීද සහිත පොල් සහ හල් වගාව ඉඩම	කොත්ඛෙයිමාහර්, කොරුදේවිල්ලේ පදිංචි සින්නන්තම්බි අයිසාර් කනපතිපිල්ල	5 3 8
2	එම .. අවුරුදු 2-10 දක්වා වයස්වූ පොල් වත්ත	එම ..	0 0 35
			එකතුව .. 6 0 3

විවිධ දැන්වීම්

සබරගමු පළාතේ කැගල්ල දිස්ත්‍රික්කයේ පිහිටි මෙහි පහත විස්තරවන රජයේ සත්කම ඉඩමේ, අවුරුද්දක් තුළ මැණික් ගැරීමේ බලය ඉල්ලා එවනු ලබන ඉල්ලුම්පත් කැගල්ල දිස්ත්‍රික්කයේ අණුවේ උපදිසාපතිතුමා විසින් භාරගනු ලැබේ. බද්දෙහි මුල් මුදල ගෙවන්න ලංසු රු. 500 සිට සිටිය යුතුය.

2. “මැණික් ගැරීමේ බලය සඳහා ඉල්ලුම්පත්‍රය” යන වාක්‍යය ලිඛිතව මතුවට සඳහන් කරනලද, දි. 24 වන අවුරුදු ඉල්ලුම්පත්‍ර වම් 1953ගේ අප්‍රේල් මස 24වෙනි දින දවල් 12 වන තුරු භාරගෙන ඉන්පසු විවෘතකාර බලය ලැබේ. මේ අවස්ථාවේදී, ඉල්ලුම්කරු හෝ ඔහුගෙන් ලියවිල්ලකින් බලය ලැබීමේ නියෝජිතයකු හෝ ඉදිරිපත්ව, ඉල්ලුම්පත්‍රය නිවැරදිව සහතික කළ යුතුයි.

3. උප දිසාපතිතුමා විසින් භාරගන්නා ලද ඉල්ලුම්පත්‍රය හිමි අය ඉල්ලුම්පත්‍රයේ සඳහන් මුදල සමුදායයෙන් එවලේම ගෙවිය යුතුයි. නවද, කොත්දේසි පිළිපැදීම සඳහා G. A. A. 133 දරණ පෝරමයේ පරිදි බදු අවසර පත්‍රයකට ඇතුළත් විය යුතුයි.

4. ඉල්ලුම් භාරගත් දින සිට මාසයක් තුළදී, ඉල්ලුම්කරු බදු අවසර පත්‍රය ලබා නොගතහොත්, ඔහු විසින් ගෙවනලද මුදල මුදල රජයේ සත්කම කරනු ලැබේ.

5. බද්ද වලංගු කාලය තුළදී බදු දෙන්න ලද ඉඩමේ ගස්වලට ගම් අලාභයක් වුවහොත් හෝ ඉදිරි වැටුණහොත් එහි ගස්වල වටිනාකම බදුකාරයා විසින් ගෙවිය යුතුයි.

6. ගම් ඉල්ලුම් පත්‍රයක් හෝ ඉල්ලුම්පත්‍රයක් ලියවීමේ ප්‍රතිකෘතිකරණයේ බලය කැගල්ල දිසාපති උප දිසාපතිතුමන් සතුය.

7. භාරගන්නාලද ඉල්ලුම්පත්‍රය හිමි අය, ඔහු විසින් ඉල්ලුම් කරනලද ඉඩමෙහි පහල් අදිය ගොඩකර දැමීම පිණිසත්, කොත්දේසි කඩකිරීම වැළැක්වීම පිණිසත් කැගල්ල දිස්ත්‍රික්කයේ

උප දිසාපතිතුමන් විසින් නියම කරනු ලබන රු. 500 සිට සිටිය යුතු වැඩි නොවන මුදලක් ඇප වශයෙන් කවිචේරියේ තැන්පත් කළ යුතුයි.

8. භාරගන්නාලද ඉල්ලුම්පත්‍රය හිමි අය විසින් මැණික් ගැරීමේ වැඩ පටන්ගන්නා සහ නවත්වන දිනයන් කොළඹ ලෝහ පරීක්ෂකතුමා වෙත දැන්විය යුතුයි. නවද, එතුමා පහල් පරීක්ෂණයට පැමිණීමට පහල්වල වැඩ නවත්වා, පරීක්ෂණයට ඉඩ සලසාදිය යුතුයි.

9. මෙම ඉඩම් කොටසේ හිමි ප්‍රමාණය පෙන්නුම්කර තිබෙන්නේ දළ වශයෙනි. ගම් හෙයකින් ඉඩමේ සමුදාය හිමි ප්‍රමාණය මෙහි සඳහන් හිමි ප්‍රමාණයට අඩු බව දෙවනු වැටහී ගියහොත්, එම වෙනස සියයට දහයකට වැඩි නැත්නම් එහි අඩු ප්‍රමාණය පිළිබඳව මුදල් අපසු ගැනීම පිණිස හෝ අඩු කිරීම පිණිස ඉදිරිපත් කරනු ලබන දුල්ලිම් ගැන රජයේ සලකනු නොලැබේ.

10. වැඩි විස්තර කැගල්ල දිස්ත්‍රික්කයේ උප දිසාපතිතුමන් ගෙන් දැනගත හැක.

පනාවල් කෝරළේ, මාහරගමේ පිහිටි බ්ලොක් ඇලෙහි, මෙහි පහත දක්වන මායිම්පිලිත් සීමාවන දම්වැල් 4ක් පමණ දික්වූ හිමි කොටසට, මායිම්:—

- උතුරට: කුරුවිටි කෝරළේ වෙලේ ගොඩ ගම් මායිම;
- නැගෙනහිරට: කවුණේවෙල;
- දකුණට: අහස් ගඟුල සහ කැන්දගමුව;
- බටහිරට: තමිකිතුමාගේ වත්තේ ඉඩම

ඇම්. ඒ. ඩී. පී. ඩබ්ලිව්. සමරසිංහ, කැගල්ල දිස්ත්‍රික්කයේ උප දිසාපතිතුමා.

වම් 1953ක්වූ මාර්තු මස 18වෙනි දින කැගල්ලේ කවිචේරියේදීය.

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கழககாணம் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புத்திரிபண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம மார்ச் (மார்க்) பங்குனிமீ 5 ந வ.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி -மந்திரி.

மாகாண அல்லது இலத்திரிக் வசனாடுவின இலக்கம் : LWA 8
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/HLG/2261

காணியின விபரம்.

14 ம் இலக்க LTSP 43 ல 41, 55, 54, 54 A ம துணடுகளான வறகவத்தை, டிகவத்தை மகவத்தை எனனும் வாககர அனட கிரிக்ரூரிய நிலத்தில 0ர. 1ரூ. 23ப. கொண்ட நிலமும் அதே படத்தில் வரகவெவத்தை என்னும் 15 இலக்க துண்டு. அனும்பு. வதுளை நகர எல்லைக்குள், யடிகிறதைப் பிரிவு, அதுவே இலத்திரிக். எனவே —

- வடக்கு : விலை பாக,
- தெற்கு : செந்த காணி,
- தெற்கு : செல் பிடணி,
- மேற்கு : வெள்ளை வீதி.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

LW. 3746.

கழககாணம் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புத்திரிபண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம மார்ச் (மார்க்) பங்குனிமீ 3 ந வ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எல் எவ. அமரசிவஹு,
நிரந்தரக காரியதரிசி.

மாகாண அல்லது இலத்திரிக் வசனாடுவின இலக்கம் LW 3746.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/TW/2569.

காணியின் விபரம்

கோணகலை எல்லை இலத்திரிக் 1 ஏக்கர்.
அமைப்பு : கனடாக்கம் குறிச்சி, பசறை கொறலை, யறறிகிறதைப் பிரிவு, வதுளை இலத்திரிக்,
எல்லை : வடக்கு, தெற்கு, தெற்கு, மேற்கு எல்லா பக்கங்களிலும் அதே காணியின் பகுதிகளாலும் சூழப்பட்டது

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கழககாணம் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புத்திரிபண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம மார்ச் (மார்க்) பங்குனிமீ 10 ந வ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது இலத்திரிக் வசனாடுவின இலக்கம் LP/A 15
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/TW/2847.

காணியின் விபரம்.

காணி இலத்திரிக், வெல்லப்பா பதவிலில், வெட்குமபுர என்னும் இடத்திலுள்ள 0ர. 0ரூ. 6ப. விசாலமுள்ள ஊறகற-மலுளடடட பாலை அபிவிருத்தி அமைப்பு. எல்லைகள் —

- வடக்கு : மட்குமபுரவெல்ல,
- தெற்கு : ஊறகற பாலை,
- தெற்கு : ஊறகற பாலை,
- மேற்கு : வெள்ளை வீதி

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கழககாணம் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புத்திரிபண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால பிரகடனம் செய்கின்றேன்

இலக்கம் J/E/2500 (LD 1190/LE)
கொழும்பு.

1953 ம மார்ச் (மார்க்) பங்குனிமீ 24 ந வ.

காணியின் விபரம்.

காணி இலத்திரிக், கொழும்பு பிரிவுக் காரியாலையத்தின் பகுதியை சோந்த ரம்படை படடிணை தலைமைக்காரண பகுதியில் கட்டக்கூடியதாக 0ர. 0ரூ. 6ப. விசாலமுள்ள ஊறகற-மலுளடடட பாலை அபிவிருத்தி அமைப்பு. எல்லைகள் —

- வடக்கு : எஞ்சிய தோட்டத்தை வேறுபடுத்தும் பிரிவுக் காரியாலையத்தின் பகுதியை சோந்த ரம்படை படடிணை தலைமைக்காரண பகுதியில் கட்டக்கூடியதாக 0ர. 0ரூ. 6ப. விசாலமுள்ள ஊறகற-மலுளடடட பாலை,
- தெற்கு : கட்டுக்கிணை ஆறும் எஞ்சிய தோட்டமும்,
- தெற்கு : கண்டி-நுவரெலியா ரஸ்தா 30/15, 30/15 மதவுகளுக்கான அணைமையில்,
- மேற்கு : வெள்ளை வீதி

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எல் எவ. அமரசிவஹு,
நிரந்தரக காரியதரிசி.

LA. 3172/J/HLG/200.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இதர பிரகடனம் செய்கின்றன.

கொழும்பு,
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீர் 16 ந் வ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின் விபரம்.

சிலாபம் டிஸ்திரிக், பிடடிகல் கோறள வடக்கு, நெலும் பொக்குள கிராமவிதானியின் பகுதியில் தற்போது உள்ள மெல்லவ-பூக்குளம் வீ. சீ. ரோட்டுக்கும், பெமம் வீ சீ. ரோட்டுக்கும் அருகாமையிலுள்ளவைகளும் கீழ்ச்சொல்லப்பட்டவாக்களால் உருத்தது பேசப்படுவதுமான காண்துண்கள் :—

- (1) எஸ். பி. குணதிலக்க, மெல்லவகார, மாதம்பை, (2) எஸ். எஸ். பி. குணதிலக்க, மெல்லவகார, மாதம்பை, (3) எஸ். எச். பெரேரா, மெல்லவகார, மாதம்பை, (4) மிசில். வனிகதங்க, மெல்லவகார, மாதம்பை, (5) ஏ. ஆர். சலமா, பூக்குளம், மாதம்பை, (6) டி. எச். நனத வெதா, பூக்குளம், மாதம்பை, (7) டி. எச். நெருத்திரிக், பூக்குளம், மாதம்பை, (8) டி. எச். அகலடின, பூக்குளம், மாதம்பை, (9) ஏ. பி. அகலடின, பூக்குளம், மாதம்பை, (10) ஏ. எம். பாணநது, பூக்குளம், மாதம்பை, (11) ரோசா பரணநது, பூக்குளம், மாதம்பை, (12) குடா ரிடி, பூக்குளம், மாதம்பை, (13) ஏ. பி. சாமா, வெலவிதானி, நெலும்பொக்குள, மாதம்பை, (14) ஏ. ஆர். பப்பிலீன, பூக்குளம், மாதம்பை, (15) சிசிலி ஜேன ஜயவாதன, பூக்குளம், மாதம்பை, (16) ஏ. ஆர். அந்தோனி, பூக்குளம், மாதம்பை, (17) என். டி. எஸ். சிலவா, பூக்குளம், மாதம்பை, (18) ஏ. ஆர். சமனவதி, பூக்குளம், மாதம்பை, (19) ஏ. எம். பாணநது, பூக்குளம், மாதம்பை, (20) டி. எச். நனதவெதா, பூக்குளம், மாதம்பை, (21) ஜே. அமரசேகர, இல. 4½, மடினுகொட ரோட, ராஜகிரிய, (22) ஏ. ஆர். அனடிரிடி, பூக்குளம், மாதம்பை, (23) ஏ. ஆர். சியதோரிஸ், பூக்குளம், மாதம்பை, (24) ஏ. ஆர். சீஞ்சி, பூக்குளம், மாதம்பை, (25) ஏ. ஆர். தாலித, பூக்குளம், மாதம்பை, (26) எஸ். ஆர். மனதிரியா, பூக்குளம், மாதம்பை, (27) முத்தலியா. எஸ். எம். டி. பி. சேனநாயக, மாதம்பை, (28) எஸ். ஏ. பஞ்சிமெனிக்கா, நெலும்பொக்குள, மாதம்பை, (29) எஸ். எ. சல்லொன சிஞ்சோ, நெலும்பொக்குள, மாதம்பை, (30) எஸ். ஏ. பிரமபி சிஞ்சோ, நெலும்பொக்குள, மாதம்பை, (31) ஏ. எம். பஞ்சிமெனிகஹாமி, நெலும்பொக்குள, மாதம்பை, (32) எஸ். ஏ. ரனமெனிகஹாமி, நெலும்பொக்குள, மாதம்பை, (33) டி. பி. எம். பனடபுஹாமி, நெலும்பொக்குள, மாதம்பை, (34) ஜே. ஏ. மி. அபபுஹாமி, நெலும்பொக்குள, மாதம்பை, (35) எஸ். ஏ. பபா அபபுஹாமி, நெலும்பொக்குள, மாதம்பை, (36) ஏ. பி. வெல், நெலும்பொக்குள, மாதம்பை, (37) டி. கே. சேனரடன, நெலும்பொக்குள, மாதம்பை, (38) எம். குனரடன தேரே, நெலும்பொக்குள, மாதம்பை, (39) டி. பி. எம். மககோ பூக்குளம், மாதம்பை, (40) ஏ. ஆர். மாஜீன, பூக்குளம், மாதம்பை, (41) எஸ். ஆர். மனதிரியா, நெலும்பொக்குள, மாதம்பை, (42) டி. பி. எச். தனதிரியா, பூக்குளம், மாதம்பை, (43) ஏ. பி. கிரியா, பூக்குளம், மாதம்பை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

Q 3648/J/HLG/428.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான்கு இதர அறிவிக்கின்றன.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பபட இல. A 3,316. கிராமம்—மாமபெ (பகுதி).

துண்கள் 1 முதல் 9 வரைக்கும் (ஜூன்) ஆனி மாதம் 2 ந் திகதி, காலை 9.30 மணிக்கு.

துண்டு	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	எ. றூ. ப.
1	கொடகணறெகஹுவத்த	ரோட்டு	டபிளியு. சீறறன் பெரேரா; டி. டி. லுசிஹாமி	0 0 2.77
2	லியனகெவத்த	ஹெ	டி. ஏ. காத்திரச்சி, மாம்பே	0 0 2.7
3	ஹல்கஹுவத்த	ஹெ	டபிளியு. குணேரிஸ் பெரேரா, மாம்பே	0 0 0.52
4	ஹெ	ஹெ	எம். டி. பீரிஸ், மாம்பே	0 0 0.6
6	ஹெ	ஹெ	பி. டி. விலினிஸ், மாம்பே	0 0 3.31
7	கொடகணறெகஹுவத்த	ஹெ	ஐ. தாமதாச, மாம்பே	0 0 2.44
9	கமத்தவத்த அல்லது தவசிமுல்லவத்த	ஹெ	டி. கே. டி. செல்லறினஹாமி	0 0 6.28
10	ஹலகஹுவத்த	துண்கள் 10 முதல் 19 வரைக்கும் 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந் திகதி, காலை 9.30 மணிக்கு. ரோட்டுமே, குளியின் பகுதி	டபிளியு. அலிஸ் பெரேரா, மாம்பே	0 0 2.38
11	ஹெ	ரோட்டு	டபிளியு. திசரஹாமி, மாம்பே	0 0 0.5
12	மக்குலகஹுவத்த	ஹெ	ஏ. சிசிலியனஹாமி, டபிளியு. சுபனேரிஸ் பெரேரா, டபிளியு. திசரஹாமி, மாம்பே	0 0 2.41
13	ஹனேவத்த	ஹெ	பி. மேதநந்த தேரே, மாம்பே	0 0 3.52
14	ரலஹகாவத்த, ஹனேவத்த ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 133 ன் பகுதி	ஹெ	பி. டி. எச். கருணத்திலக்க, துன்போவில்ல	0 0 3.02
15	ரலஹகாவத்த, ஹனேவத்த ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 125 ன் பகுதி	ஹெ	ஐ. சாநெலிஸ், மாம்பே	0 0 0.95
17	ரலஹகாவத்த, ஹனேவத்த ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 119 ன் பகுதி	ஹெ	டபிளியு. மேரி பெர்ணநது, மாம்பே	0 0 0.66
18	கொணறெவத்த, ஹனேவத்த ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 113 ன் பகுதி	ஹெ	டி. ஏ. விஜயரடன, றவத்தவத்த, மொறட்டுவ	0 0 6.69
19	பொலறவத்த, ஹனேவத்த ரோட்டிலிருக்கும் இல 119 ன் பகுதி	ஹெ	பி. டி. விலினிஸ், எச். ஐ. ஏ. சமரசிங்க, இருவரும் மாம்பே	0 0 1.97
20	பொலறவத்த, ஹனேவத்த ரோட்டிலிருக்கும் இல 91 ன் பகுதி	ரோட்டு	துண்கள் 20 முதல் 29 வரைக்கும் 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 3 ந் திகதி, காலை 9.30 மணிக்கு. எம். டி. வீரசிங்க, மாம்பே	0 0 1.22
21	பொலறவத்த, ஹனேவத்த ரோட்டிலிருக்கும் இல 85/1 ன் பகுதி	ஹெ	ஜே. சைமன் பொணநது, மாம்பே	0 0 0.73
22	பொலறவத்த, ஹனேவத்த ரோட்டிலிருக்கும் இல 79 ன் பகுதி	ஹெ	எச். டி. சாலிஸ் சிஞ்சோவும், எஸ். டி. நொலவும், மாம்பே	0 0 0.62
23	பொலறவத்த, ஹனேவத்த ரோட்டிலிருக்கும் இல 71 ன் பகுதி	ஹெ	எச். டி. சி. விஜயநந்தான, மாம்பே	0 0 1.76
24	பொலறவத்த, கனேவத்த ரோட்டிலிருக்கும் இல 65 ன் பகுதி	ஹெ	கே. பாலிலிஸ் பாணநது, பி. நொல் பாணநது, எம். சைமன் பாணநது, இவர்கள் மாம்பேயிலிருப்பவர்கள்	0 0 1.12
25	பொலறவத்த, கனேவத்த ரோட்டிலிருக்கும் இல 59 ன் பகுதி	தோட்டம்	எச். டொன் வில்சன், வில்சன் ஸ்ரோல், தெஹிவல்	0 0 1.12
26	அலுபோகஹுவத்த, கனேவத்த ரோட்டிலிருக்கும் இல 55 ன் பகுதி	ரோட்டு	டபிளியு. ரேசலின் பெரேரா, டபிளியு. அடிலின் பெரேரா, டபிளியு. விலிசி பெரேரா, டபிளியு. காலின் பெரேரா, இவர்கள் மாம்பேயிலிருப்பவர்கள்	0 0 1.24

කුණ	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
27	பொலறவத்த, கணைவத்த ரோட்டிலிருக்கும் இல 49 ன பகுதி	ரோட்டு	எச நிப்போ நோனா, மாம்பே	0 0 1 21
28	அனாபொகலவத்த, கணைவத்த ரோட்டிலிருக்கும் இல 25 ன பகுதி	ஷே	எம். டி. புஞ்சி சிங்ஹோ, மாம்பே	0 0 8 53
29	மடறறியகலவத்த, பழைய ரோட்டிலிருக்கும் இல. 77 ன பகுதி	ஷே	எச. டி. யோன சிங்ஹோ, மாம்பே	0 0 8 88
30	மடறறியகலவத்த	ரோட்டு	ஆனிமீ 3 ந திகதி, மாலை 2 30 மணிக்கு	0 0 5 40
31	கனாபோலிலியவத்த	ஷே	எச. டி. ஹோம்பால் சமரசிங்ஹ, எச. டி. சிரிசேன சமரசிங்ஹ, மாம்பே	0 0 2 76
33	ஷே	ஷே	எச. டி. சி. விஜய-ஆனந்தன, மாம்பே	0 0 2 07
35	ஷே	ஷே	தேபாலிஸ் கோனஸ், மாம்பே	0 0 0 76
36	ஷே	ஷே	எஸ். ஏ. ஹெனரிக அப்பஹாமி, மாம்பே	0 0 1 79
37	அம்பகலவத்த	ஷே	கே. கரோலில் கோமஸ், கே. தெபோனிஸ் கோமஸ், கே. ஜமால் கோமஸ், டபிள்யூ ஆரியவன்சா, மாம்பே	0 0 2 03
38	கொண்டுருவத்தயும், பண்டுபிறறியவத்தயும்	ஷே	எச. டி. சி. விஜய-ஆனந்தன, மாம்பே	0 0 3 96
40	உடகேவத்த	ஷே	கே. தெலோனிஸ், மாம்பே	0 0 5 31
41	ஷே	ஷே	ஜி. சேதிஸ், மாம்பே	0 0 1 46

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 3 ந திகதி, மாலை 2 30 மணிக்கு மேலாக கையாடல் செய்யப்பட்டிருக்கின்றன, நேரத்திலும் கொழுமடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 19 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழுமடிக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 21 ந உ.

ஏ செயின். வீ. விஜயமாண,
உதவி மேல் மாகாண அரசாட்சி ஏசனாடு.

இது சம்பந்தமான கடிதங்களில் இவ்விலக்கத்தைக் குறிப்பிடுக. LD 1026 (J/HLG/680).

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—

காணியின் பெயர்: லுபுஹேனவத்த, A 1,914 ல பிரதமபடத்தின் 1 ம் இல துண்டாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.

பரப்பு: 1 ஏ. 0 மு. 0 ப.

இருப்பு: மத்திய மாகாணம், நுவரெலியா டிஸ்திரிக், வளப்பனை பகுதி, மெதப்பலாத கோறன், தெரிப்பொ கிராமம்

விபரம்: முன்னு நிரந்தரக் கட்டிடங்களும், ஒரு நிரந்தர மலங்கழிக்குமிடமும், ஒரு நீர்த் தேக்கமும், இரு அழுக்குக் காண்களும் கொண்ட தோட்டம்.

சொந்தக்காரர்: திசானாயக் முதியானசலாகே வெவெல்லக்கேதர உக்குரான, தெரிப்பொக

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 22 ந தேதி காலை 10 மணிக்கு நுவரெலியா கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 15 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

நுவரெலியா கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 10 ந உ.

பி டி. வீ. ஏ ஜே பி. சேனரதன,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—

இருப்பு: மத்திய மாகாணம், நுவரெலியா டிஸ்திரிக், வளப்பனை பகுதி, ஓயப் பலாத கோறன், நுவரெலியா நகர 1 ம் இலக்க (பம்பரக்கல்) ஓட்டாரம்

காணியின் பெயர்: சிரிரா, 203 ம் இலக்கக் கட்டிடத்தின் பகுதி, (கண்டி ரோட்டு)

பரப்பு: 0 ஏ 0 மு 03:97 போச்சு—A 1904 இல. பிரதமபடத்தின் 1 ம் இல துண்டு

விபரம்: தற்காலிகப் பூஞ்செடிகள கொண்ட தோட்டம்.

சொந்தக்காரர்: ஸ்ரீமதி ஜி. எஸ். வீ. பிய்திலக்க, சிரிரா, நுவரெலியா.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ மாதம் 2 ந திகதி காலை 10 மணிக்கு நுவரெலியா கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 25 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

நுவரெலியா கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 20 ந உ.

பி டி. வீ. ஏ ஜே. பி. சேனரதன,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LP 6307

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—

ஆரம்பபட இல A 1,318.

காலி நகரசபை எல்லைக்குள் இருக்கும் நிசமண்ட ஹில் பாதையில் வீட்டு இல. 16 கொண்ட "த மண்ட" எனும் காணி, இதன் விசாலம் 2 ஏ. 1:87 ப. இதன் எல்லைகள்:—

வடக்கு: வாய்க்கால் (கடி எல்),

கிழக்கு: மடக் காணி,

தெற்கு: டெமல்ல பாதை,

மேற்கு: நிசமண்ட ஹில் பாதை.

உரித்தாளியின் பெயர் :—

டி. ஜி. குணவாடகனின் உரிம்காரர்கள் —(1) மிசில். ஜி. டி. செனவிறத்தன், லேலேன், மாம்பிடிய, காலி, (2) மிசில். எஸ்.மா. வித்தமசிங்கா, டி. சில்வா மெனடியசம், பிரக்கிராசிகள, கொழும்பு, மேற்பார்ந்து, (3) மிசில். ரா. குணவாடகன், ஜாலியல் கிரிசி, பிரக்கிராசிகள, கொழும்பு, மேற்பார்ந்து, (4) மிசில் ஈடா குணவாடகன், ஜாலியல் கிரிசி, பிரக்கிராசிகள, கொழும்பு, மேற்பார்ந்து, (5) மிசில். எச். ஈ. குணசேகர, பாம கோட, கம்பஹா, (6) மிசில். கே. சி. பி. பெரேரா, பாம கோட, கம்பஹா, (7) மிசில். ஸி. பி. எச். பெரேரா, மிசன் ஹவுஸ், மனாரா, (8) மிசில். மடில்லா வீரகொடி, "பொலவத்த வல்லவ", கஹடபிடிய, கம்பஹா, (9) கனம் ஏ. ஈ. எஸ். பெரேரா, பி. டி.பி.டி. அலுவலகம், (10) கனம். எச். ஜே. குணசேகர, இல. 6, எல்ட பிளேஸ், கொழும்பு; (11) சீர். பி. குணசேகர, இலக்கம் 6, கிடிபுத்தூர் பாதை, கம்பெல் பிளேஸ், மருதாணி, (12) மிசில். எம். குணசேகர, 27, ஸ்டேஷன் பாதை, ஹெவலொக் டவுன், கொழும்பு 5, (13) கனம் ஜே. பி. குணசேகர, 27, ஸ்டேஷன் பாதை, ஹெவலொக் டவுன், கொழும்பு 5, (14) கனம். ஏ. எஸ். டி. எல். அபேரத்தன, மாம்பிடிய, காலி.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 11 ந தேதி காலை 9.30 மணிக்கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 4 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

காலிக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 20 ந உ.

றையின் றயிட்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

குறிப்பு இலக்கம் LD. 3354—J/LG/2357, (இவ்விடத்தில் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்).

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

எருலா ஊர்த் சங்கத்தால் ஏழைகளுக்கு வீடுகட்டும் திட்டத்திற்கு, எனமும் ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க-காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

மட்டக்களப்பு பகுதி, எருலா கோடுப்பு பற்றிக்கள் எருலா 4 ந் குறிச்சிக் கிராமத்தில் சுமார் 5 1/2 ஏக்கர் விசாலங்கொண்ட காணியைச் சேர்ந்தது என்று அழைக்கப்படும் ஒரு காணித்துண்டு. எல்லைகள் :—

- வடக்கு : முடிக்குரிய பூமி,
- கிழக்கு : கிரிபண்டா புஞ்சிமுனைக்கும், அபதுல காதா சீலஹா உமமாவுக்கும் உரிய காணிகளின் மிச்சப் பகுதிகள்,
- தெற்கு : அப்துல் காத்தா சீலஹா உமமாவுக்குரிய காணியின் மிச்சப்பகுதி,
- மேற்கு : மீர்மான். கே. சண்முகத்தால் தயாரிக்கப்பட்ட 5/1949-ம் பட்டத்தின் 1 ந கண்டத்தின் ஒரு பகுதி.

உரிமை பேசுவோர் :—(1) அப்துல் காதா சீலஹா உமமா, 1 ந குறிச்சி, காத்தாங்குடி, (2) காத்திகேச வேதாரணியம், பயனியர் வீதி, மட்டக்களப்பு, (3) சின்னத்தம்பியின் பின்னிருத்தாளர்கள், 4 ந் குறிச்சி, எருலா, (4) பொன்னம்பல் கிளக்கர் (விலாசம் தெரியாது), (5) கிரிபண்டா புஞ்சிமுனை, புத்தச்சந்தை, எருலா.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 8 ந தேதி காலை 9 மணிக் கு மட்டக்களப்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 31 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

மட்டக்களப்பு கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 18 ந உ.

தி. ராஜதுரை,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

குறிப்பு இலக்கம் LD. 2905—J/LLD/2910. (இவ்விடத்தில் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்).

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

மணல்பிட்டி ஆற்றுத்திட்டத்தினால் அமைந்த கடுககாழின்குச் செல்லும் வாய்க்காலின் 2 ம் வானிலிருந்து செல்லும் வாய்க்காலுக்காக எனமும் ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

படம் : A 963 ம் ஆரம்பப்படும். கிராமம்—பட்டிப்பின்.

குண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரிமை பேசுவோர்.	விசாலம். ஏ. மு. ப.
2	தாமரைக்கேணி	வீண்பூமி	0 0 9 5
5	ஷெ	கே. சின்னமுத்து, ஆரப்பத்தை	0 0 6 9
6	வாய்க்கால	கே. சீனித்தம்பி, ஆரப்பத்தை, கே. சீனித்தம்பியும், கே. சின்னமுத்துவும், ஆரப்பத்தை	0 0 5 9
மொத்தம்			0 0 22 3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 8 ந தேதி காலை 9.30 மணிக் கு மட்டக்களப்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 31 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் என முன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்படவேண்டும்.

மட்டக்களப்பு கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 18 ந உ.

தி. ராஜதுரை,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

குறிப்பு இலக்கம் LD. 3374—J/E/2628 (இவ்விடத்தில் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்).

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

வந்தாறுமலை அரசினர் மததியதர பாடசாலையின் தண்ணீர் தேக்கத்திற்கு எனமும் ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

மட்டக்களப்புப் பகுதி, ஏறூர் கோடுளைப்பற்றுக்கள, வந்தாறுமூலைக் கிராமத்தில், சுமார் 4 ஏக்கர் விசாலங்கொண்ட கொம்மாதுறைத் தோட்டம் அல்லது பிறக்கர் தோட்டம் என்று அழைக்கப்படும் காணியின் ஒரு துண்டு எலல்களாவன :—

வடதகும், கிழக்கு : இந்தக் காணியின் மிச்சப் பகுதிகள்;

தெற்கு : கிராமச் சங்க வீதி

மேற்கு : மட்டக்களப்பு-திரிகோணமலை பகிரங்க வீதி.

உரிமை பேசுவோர் :—ஸ்ரீமான் எஸ். தெய்வநாயகம், பிறக்கறும், ஸ்ரீமதி. எஸ். தெய்வநாயகமும், இருவரும் 14, சென்றல் ரோட், மட்டக்களப்பு.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 9 ந் தேதி, காலை 9 மணிக்கு மட்டக்களப்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 1 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

உரிமைகளை அததாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

மட்டக்களப்புக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 18 ந் உ.

தி ராஜதுரை,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

இலக்கம். LA 7605/J/HLG/2255.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

குருணாகல் டிஸ்திரிக், ஹிரியால அடபட்டு, கலத்தென்வெவ பகுதியில், கலகெடியாகம் எனமும் கிராமத்தில் தற்போது வெவகாவத என அழைக்கப்படும் முன்னா கறடகஹாமுலவத என அழைக்கப்பட்டதாகிய காணியில் 13.1 பர்சஸ விசாலமுள்ள எலலை, 2,882 ம் இலக்க பிரதமபட்டத்துக்கு 1 ம் இணைப்பட்டதில் 103 ம் துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளது.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 11 ந் தேதி காலை 9.30 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 3 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணாகல் கச்சேரி,

1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 20 ந் உ.

என். என். டி. ஜில்லா,

வடமேற்கு மாகாண அரசாட்சி ஏசனாடுக்காக.

இலக்கம். J/HA/1813/L. R. 4995.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

கடைசிக் கிராமப்படம் 477 இன் 1 ம் அனுபந்தம்.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமையாளரின் பெயர்.	விசாலம்.
193	பண்டாரேன	சேனை, 14 வாழை மரங்களுள்ள தோட்டம்	ஈ. எல். எம். மரைக்கார் ஹாஜியார், டெஹ்கல்லவா, பலாங்கொடை	1 1 0
194	ஷே	சேனை	உடவதத படஹலகே ஜேமில், மேற்படி. சைமன், மேற்படி. பொடி ஹாமி, கொனவினன் படஹலகே டிலோ ஹாமி, 66, பழைய ரோட், பலாங்கொடை	0 3 10
மொத்தம்				2 0 10

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 2 ந் தேதி, முற்பகல் 10.30 மணிக்கு பலாங்கொடை கோட்டடியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 24 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

இரத்தினபுரி கச்சேரி,

1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 18 ந் உ.

எம். ஜே. எம். மூசின,

சப்பிரகமுவா மாகாண அரசாட்சி ஏசனாடுக்காக.

இலக்கம் J/E/526/L. R. 4841.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

கடைசிக் கிராமப்படம் 410 இன் 2 ம் அனுபந்தம்.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமையாளரின் பெயர்.	விசாலம்.
55	மில்லகனுவ எஸறே	தேயிலைத் தோட்டம் அதில் 40 வயதுள்ள 8 மாமரங்கள், 1 பலா மரம், 30 வயதுள்ள 2 தென்ன மரங்கள், 15 வயதுள்ள 15 கழக மரங்கள், 3 ஜூனியிதெல்ல மரங்கள், 10 வயதுள்ள 1 நாறங் மரம், 3 எலுமிச்சை மரங்கள் உள்ளன, தற்காலிக குடிசை ஒன்றும், பாடசாலைக் கட்டிடத்தின் ஒரு பகுதியும் அதில் உள்ளன	குடகமகே சீலாவதி, கல்லாலல், பாடசாலைக் கட்டிடத்தின் ஒரு பகுதியும் தற்காலிக குடிசையும் கலவிப் பகுதி இலாக்காவால் கட்டப்பட்டன	0 0 38.7

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 4 ந் தேதி, முற்பகல் 10.30 மணிக்கு கல்லாலல் பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 25 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

இரத்தினபுரி கச்சேரி,

1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 19 ந் உ.

எம். ஜே. எம். மூசின,

சப்பிரகமுவா மாகாண அரசாட்சி ஏசனாடுக்காக.

இலக்கம். J/AL/2089/LM 5446

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான இத்தால அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

பிரதமப்படம் A 758. கிராமம்—வட்டாரம்.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைக்காரர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	லங்கைறகும்புறேபில்லேவ	ஒரு வாயக்காலின பகுதியையும், 3 வருஷ 6 பாக்கு, 8 வருஷ 4 தெனளை, 40 வருஷ 2 தெனளை மரங் களையுடைய தோட்டம்	கமகே முதியாள்சி, தேவாலகம்	வட்டாரம், 0 0 13
2	இறவெலலேகும்புற	ஒரு வாயக்காலின பகுதியையுடையதும், நெலவயலாக இருந்ததென்பபடம் வெறும நிலம்	எம். எம். ஜமல்உன், வாவுலதேனிய, தனேவிற	0 0 13.6
3	வாவகலேமடவததயும், மடகும்புறவம்	வாவகலே நெல்வயலாக இருந்ததென்பபடம் வெறு நிலமும், ஒரு வாயக்காலின பகுதியும், 10 வருஷ 5 லுனுமிதல, 15 வருஷ 5 பாக்கு, 40 வருஷ தெனளை மரங்களை யுடைய தோட்டம்	கனிதயலாகே சுடான, தேவாலகம்	வட்டாரம், 0 0 27.7
மொத்தம். . .				0 1 14.8

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 14 ந் தேதி, காலை 9 மணிக்கு காரியமடித்த கிராம முன்னேற்றச்சங்க மண்டபத்தில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுகளுள் உடந்தைகளின தனலமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிக்கைகளின விபரங்களை யும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 7 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கேகாலேக கச்சேரி, 1953 ம் ஆண்டு (மாசி) பங்குனிமீ 16 ந் உ. எம். ஜி. வி. பி. டபிளியு, சமரங்கிற, டிஸ்திரிக் உதவி அரசாட்சி எண்ணு.

காணி மீட்டற் சட்டம்

LA. 7725/LRO/APL 4726/J/LLD/2956.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொழிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புருசிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினகீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு, 1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகழிமீ 18 ந் உ. பி. பி. புலங்குலம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி, எஸ். எவ். அமரசிறு, நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை. ஆரம்பப்பட இலக்கம் A 1197. கிராமம்—அம்பஹெர.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	லிந்தகாவவத்த	தெனந தோட்டம் (பழையது)	உஹுமிய, அம்பஹெர, பஹல வத்தயிலிருக்கும் ஸ்ரீமதி. டபிளியு. ஏ. டிங்கிரி மெனிகா என்று சொல்லபடுகிறது	0 2 16
2	கோனகஹாரும்புற	நெலவயல	உஹுமிய, ரகொவயிலிருக்கும் ஏசு. பீ. பலல்ல, பீ. பி. பலல்ல, ஏ. பி. பலல்ல என்று சொல்லப்படுகிறது	0 0 36
3	ஷே	ஷே	ஷே	1 3 12
4	கோனகஹாரும்புறேபில்லாவ	2-10 வருஷமுள்ள 8 தெனனங்கன்று களும் அடங்கிய தென்னந்தோட்டம்	ஷே	0 0 17
5	ஷே	5-15 வருஷமுள்ள தென்னமரங்களும், ஓலை மண வீறும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஷே	1 1 5
மொத்தம் . . .				4 0 6

LRO/APL/5882—J/LLD/113/53/LP 6551

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொழிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புருசிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினகீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு, 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாகிமீ 17, ந் உ. பி. பி. புலங்குலம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை. ஆரம்பப்பட இல. A 1,395. கிராமம்—அம்பேகம்.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	ஊரமலஹெனடெனியாவும், கஹடபிடிய மானெல்லாவும், ஊரமலஹென	றப்பர்	கே. எல். பஸ்டியன் அப்புஹாமி, புரூட்டவே பேகரி, டெஹிவல, கே. எல். ஜி. ஓடிசில் அப்புஹாமி, அம்பே கம், பத்தேகம்	2 0 32.8

LA. 7702/LRO/APL 4260/J/LLD/2932.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எஸ். அமரசிவஹு,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1952 ம ஆர் (டிசம்பர்) மார்ச்சுமீ 16 ந உ.

அட்டவணை.

276 ம 275 ம பிரதமபட்டத்துக்கு 1 ம இணைப்படம். கிராமங்கள்—மாகந்தர, எலிலை.

தகவல்.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைக் கோரிய பெயர்.	விசாலம்.
68	பொதுகொடுவகாவறேன்	ஒரு கிணறும் அடங்கிய பழைய தெனநத தோட்டம்	அனுராதபுரம், யாழ்ப்பாண சந்தியிலிருக்கும் டபிளியு பிலிஸ் சிங்கோ என்று சொல்லப்படுகிறது.	7 3 0
69	ஷே	பழைய தெனநத தோட்டம்	ஷே	0 0 25
				மொத்தம் .. 7 3 25
6	ஷே	ஷே	ஷே	0 0 2

இலக்கம். LRO/APL 5026 A—J/LLD/110/53/LQ 133

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எஸ். அமரசிவஹு,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1953 ம ஆர் (பெப்ரவரி) மார்ச்சுமீ 17 ந உ.

அட்டவணை.

பிரதமப்படம் A 747. கிராமம்—எட்டியாந்தோட்டை.

தகவல்.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைக்காரர்.	விசாலம்.
1	நிவலியு எஸ்டேட் முந்தி கலப்பளளே எனப்பட்டது, 117/125 ம இலக்க ஆதனத்தின் பகுதி	முன்று நிரந்தரமான கட்டிடங்களை யுடைய 40 வருஷ றப்பர்	எச். எம். குணத்திலக்க, ஐவனஸ் கட்டிடங்கள், பள்ளி தெரு, கோலவேல, கொழும்பு, எம். எம். லீ. இலக் கம் 98, ஸ்கினேஸை தெரு தெற்கு, கொழும்பு	5 3 26
2	ஷே	40 வருஷ றப்பர்.	ஷே	0 0 38
3	ஷே	ஷே	ஷே	0 1 26
				மொத்தம் .. 6 2 10

இலக்கம். LRO/APL 5026—J/LLD/111/53/LQ 134.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எஸ். அமரசிவஹு,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1953 ம ஆர் (பெப்ரவரி) மார்ச்சுமீ 17 ந உ.

அட்டவணை.

பிரதமப்படம் A 744. கிராமம்—எட்டியாந்தோட்டை.

தகவல்.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைக்காரர்.	விசாலம்.
1	றுக்கத்தன்-முலவேன்	ஒரு காலடிப்பாதையுடைய 40 வருஷ றப்பர்	எச். டபிளியு, குணத்திலக்க, ஐவனஸ் கட்டிடம், பள்ளி தெரு, கோலவேல கொழும்பு, எம். எம். லீ. இலக் கம் 98; ஸ்கினேஸை தெரு தெற்கு, கொழும்பு	0 2 32
2	ஷே	ஒரு காலடிப்பாதையின் பகுதியும், மண் கவர்களையும், சிங் கூரையையுமுடைய நிரந்தரமற்ற வீட்டையுடைய 40 வருஷ தோட்டம்	ஷே	6 3 37
				மொத்தம் .. 7 2 29

இலக்கம். LRO/APL/3533/J/LLD/114/53/LG 130

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிர்ந்த தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 17 ந. உ.

அட்டவணை

F. V P. 127 க்கு அணைக்கப்பட்ட துண்டு இலக்கம் 5. கிராமம்—ஹேவாதிவெல்.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகாரர்.	விசாலம். ஏ. மு. ப.
776	அலப்பத்தெனியாவத்த அல்லது தெலஹைத்தவாகேவஹேன	30 வரிக் கோட்டம்	குறங்கே ஜோன டானியல், "சந்திரி", ஹேவாதிவெல், நம்புக்கண	0 2 12
777	ஷே	ஷே	ஷே	0 0 20
778	ஷே	ஷே	ஷே	0 0 5
மொத்தம்				0 2 37

இலக்கம். LRO/APL/5892/J/LLD/86/53/LG 131.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிர்ந்த தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 11 ந. உ.

அட்டவணை

பிரதமப்படம் A 745. கிராமம்—நாப்பே.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைக்காரர்.	விசாலம். ஏ. மு. ப.
1	தனஹென்ஸ்தேவத்த	30 வரிக் றப்பர்	டபிளவு. பபானிசா, தோலங்குமுவ, நெலுந்தெனிய	0 3 20

LA 3406/J/LLD/117/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிர்ந்த தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 17 ந. உ.

அட்டவணை

ஆரம்பப்பட இல. A 1,183. கிராமம்—மோஹொட்டிமுல்ல.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
1	கெறகெல்லகஹவத்த, கல கஹவத்த	30 வயதுள்ள ஒரு பிலாமரமும், 40 வயதுள்ள 4 தெனணை மரங்களும், ஒரு வயதுள்ள ஒரு தெனணங்களும் அடங்கிய தெனணந்தோப்பு	ஸ்ரீமதிசு, கரோலியின் நோனுவும், டி. எம். எவிலின் நோனுவும், மொஹொட்டிமுல்ல, தனகொட்டெவ்	0 0 12
2	ஷே	மணசுவர்களும், ஓலியால் மேயந்தஓலைக் வீடும், சுவர்கள் இல்லாத ஒரு ஓலை குடிசையும் அடங்கிய 1-50 வயதுள்ள தெனணந்தோப்பு	ஷே	0 3-27
3	ஷே	40 வயதுள்ள 5 தெனணை மரங்களும், ஒரு வயதுள்ள 4 தெனணங்களும் அடங்கிய தெனணந்தோப்பு	ஷே	0 0-9
மொத்தம்				0 3-48

LA 3405/J/LLD/116/53.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்கே இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் மார்ச் (பெப்ரவரி) மாதம் 17 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,180. கிராமம்—மொஹொட்டிமுல்ல.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
				ஏ. ரூ. ப.
1	கஜுகழவத்த	1-5. வயதுள்ள 20 பாக்கு மரங்கள் அடங்கிய தோட்டம்	ஜே. எம். கரேலிஸ அப்புஹாமி, ஹால் தனடுவன, தனகொட்டுவ	0 0 3
2	ஷே	மண் சுவர்களும், ஓலைக் கூரைகளுமுள்ள ஒரு தற்காலிக கட்டடங்கள் அடங்கிய 5-50 வயதுள்ள தென்னந்தோப்பு	ஷே	0 1 38
				மொத்தம் . . . 0 2 1

LD 3401/J/LLD/82/53.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் மார்ச் (பெப்ரவரி) மாதம் 11 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,194. கிராமம்—ஹொரகல்ல.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
				ஏ. ரூ. ப.
1	மஹுவெல	வயல் காணி (வயதுபோன)	டபிளியு. சாலஸ் பர்னாந்து, மிசில். டபிளியு. பெலசியானு பர்னாந்து, டபிளியு. கதரீன் பர்னாந்து, டபிளியு. மேரி மாரிரெட் பர்னாந்து, டபிளியு. அந்தோனி பர்னாந்து, டபிளியு. அக்னஸ் பர்னாந்து, தலவில், மாறூல, டபிளியு. பெலசியானு பர்னாந்துவுடைய உரித்தாளிகள்	0 3 24

LA 3400/J/LLD/77/53.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் மார்ச் (பெப்ரவரி) மாதம் 11 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,189. கிராமம்—ரன்கன்முல்ல.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
				ஏ. ரூ. ப.
1	வெலி ஒவிட்ட	தென்னந்தோப்பு	எவ். பி. பெரேரா, ரன்கன்முல்ல, தனகொட்டுவ	0 0 30
2	ஷே	ஒரு கிணறும், சுவர் இல்லாத இரண்டு தற்காலிக ஓலைக் குடிசைகளும், ஓலைச் சுவர்களும், ஓலைக் கூரையுமுள்ள ஒரு தற்காலிக கட்டிடம் அடங்கிய தென்னந்தோப்பு	ஷே	0 3 7
				மொத்தம் . . . 0 3 37

இல. LRO/APL 3505/J/LLD/2768/LH 1010

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

கருத்தரை டிஸ்திரிக் அதி உதவி அரசாட்சி ஏசண்டு, திரு. ஐவர் லொறெனஸ் பேடினனஸ் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க 7 ம் பிரிவுக் காணி பெறுதற் சட்டத்தை மேற்கொண்டு இத்தற் சகலரும் அறிய விண்ணப்பிப்பது யாதெனில்,

(1) மேற்சொல்லிய சட்டத்தின்படி 1942 ம் ஆண்டு 61 ம் இலக்கக் காணி மீட்சி சட்டத்தின் நோக்கங்களுக்காகக் கீழ்க் கூறிய அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ள எத்தனாரு செய்கின்றேன்,

(2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தகங்களுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டும்,

(3) அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும்—

(அ) 1953 ம ஆண்டு (மே) வைகாசி மாதம் 5 ந் தேதி, பிற்பகல் 3 மணிக்கு களுத்துறை கச்சேரியில் நேர்முகமாகவோ அல்லது பிரதிநிதி மூலமாகவோ எமக்குச் சமூகம் தரல் வேண்டும்,

(ஆ) 1953 ம ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 28 ந் திகதியன்றும் அல்லது அதற்கு முன்பாக அத்தகைய காணியில் அவர்களுக்குரிய சோந்தைகளையும், சோந்தைகளுக்காக கோரும் நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரத்தையும் கொடுக்க வேண்டும்.

களுத்துறைக் கச்சேரி,

1953 ம் மூல (மாச) பங்குனி 18 ந் உ.

ஐ. எல். பேடினனல்,
அதி உதவி அரசாட்சி ஏசண்டு:

அட்டவணை.

பிரதமபட இல. A 3,229. கிராமம்—கல்தோட்ட.

குணம்.	காணியின் பெயர்.	விபரம்	சேர்ந்தை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. றூ. ப.
1	முன்கொடுவேலுவிற்ற, தலவா என்பதும் அல்லது அனடரகலவேன	30 வயதுள்ள றப்பா நிலம், அங்கே ஒரு நிரந்தரமான கச்சு உண்டு	தெஹிலேயிலுள்ள, களுபோலியிலிருக்கும், பராகரம் அவெனியூ என்பதிலுள்ள "பியச்சேவன" என்பதிலிருக்கும் யககுப்பிட்டியகே சைமன் பெரேரா	0 3 0
2	ஷெ	30 வயதுள்ள றப்பர்	ஷெ	0 0 10
மொத்தம்				0 3 10

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். இல. LH. 999.

களுத்துறை டிஸ்திரிக் அதி உதவி அரசாட்சி ஏசண்டு, திரு. ஐவர் லொறெனல் பேடினனல் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க 7 ம் பிரிவுக் காணியைப் பெற்றுத் தர சட்டத்தை மேற்கொண்டு இதற்கு சகலரும் அறிய விண்ணப்பிப்பது யாதெனில்:

(1) மேற்சொல்லிய சட்டத்தின்படி 1942 ம ஆண்டு 61 ம் இலக்க காணி மீட்சி சட்டத்தின் நோக்கங்களுக்காகக் கீழ்க் கூறிய அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ள எத்தனை செய்கிறேன்,

(2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டும்,

(3) அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும்—

(அ) 1953 ம ஆண்டு (மே) வைகாசி மாதம் 5 ந் தேதி, பிற்பகல் 4 மணிக்கு களுத்துறைக் கச்சேரியில் நேர்முகமாகவோ அல்லது பிரதிநிதி மூலமாகவோ எமக்குச் சமூகம் தரல் வேண்டும்,

(ஆ) 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 28 ந் தேதியன்றும் அல்லது அதற்கு முன்பாக அத்தகைய காணியில் அவர்களுக்குரிய சோந்தைகளையும், சோந்தைகளுக்காக கோரும் நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரத்தையும் கொடுக்க வேண்டும்.

களுத்துறைக் கச்சேரி,

1953 ம் மூல (மாச) பங்குனி 18 ந் உ.

ஐவர் லொறெனல் பேடினனல்,
அதி உதவி அரசாட்சி ஏசண்டு:

அட்டவணை.

ஆரம்பப்படும் இல. A 3,248. கிராமம்—இலுல கறனகொட.

குணம்.	காணியின் பெயர்.	விபரம்.	சோந்தை கேட்பவரின் பெயர்.	விசாலம் ஏ. றூ. ப.
1	எகொடகெடெறவத்த	40 வயதுள்ள பலா, றப்பா, தென்கை மரங்களும், 20 வயதுள்ள நனை மரங்களும் கொண்ட ஒரு தோட்டம்	கேகாலையில் இருக்கும் டி. பி. கன்னங்கரா என்பதுமாக அங்குள்ள, நெபொடியிலுள்ள, கறனகொடியிலிருக்கும், "தகசால" என்பதிலுள்ள டி. எச். கன்னங்கரா, டி. எம். கன்னங்கரா என்பவர்களுக்கும் உரியது	1 1 6
2	கன்கண்டேவத்த	30 வயதுள்ள பலா, றப்பா, தென்கை மரங்கள கொண்ட ஒரு தோட்டம்	ஷெ	0 1 37
மொத்தம்				1 3 3

குறிப்பு இலக்கம் LD/3396—J/LLD/2927—LRO/APL 5587, (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கருவியை அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உருத்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1950 ம் மூல (ஜூன்) ஆனி மாதம் 8 ந் திகதி, கால 10 மணிக்கு மட்டக்களப்புக் கச்சேரியில் என்முன் வந்து தெரிபட்டும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தான தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அது தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் மூல (மே) வைகாசி மாதம் 31 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மட்டக்களப்பு டிஸ்திரிக் அதி உதவி ஐஜனர தியாகராஜா ராஜதுரை ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி, இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்

மட்டக்களப்புக் கச்சேரி,

1953 ம் மூல (மாச) பங்குனி 18 ந் உ.

தி. ராஜதுரை,
டிஸ்திரிக் அதி உதவி ஐஜனர.

அட்டவணை.

ஆரம்பப்படும் இலக்கம் A 1,033. கிராமம்—நாகவனதிவு.

குணம்.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	விசாலம் ஏ. றூ. ப.
1	நாகவனதிவுப்பூமி	ஒரு கற கிணறுள்ள தென்கைத் தோட்டமும், பனந் தோட்டமும் (இடையிடையே நடப்பட்டது)	கிணத்தமபி ஐயா கணத்திப்பிள்ளை, கெருடா வில், தொண்டமனறு	5 3 8
2	ஷெ	2-10 வருஷ தென்னந் தோட்டம்	ஷெ	0 0 35
மொத்தம்				6 0 3